

செம்பு சிற்ப உருவங்களும் ஆன தெய்வத் திருவுருவங்களுக்கு வேஷ்டி சேலை முதலிய துணிகளையுடுத்தி வருகிறார்கள். இது அநாவசிய மானதும் தவறானதும் ஆகும். வேஷ்டி, சேலை முதலிய ஆடைகளைச் சிற்ப உருவத்தில் அமைத்துச் சிற்பிகள் அவ்வுருவங்களை அமைத்து இருக்கிறார்கள். சிற்பிகள் அவ்வுருவங்களை நிர்வாணமாக அப்மண்மாக - அமைக்கவில்லை. அப்படியிருக்க அச்சிற்ப உருவங்கள் மேல் துணிகளை உடுத்தி விகாரப்படுத்துவது, அச்சிற்பங்களில் இயற்கையழகை மறைத்துவிடுவதாகும். நடராசர், சோமஸ்கந்தர் சுப்பிரமணியர், சிவகாமிகந்தரி, பெருமான், கணபதி, பூதேவி, ஸ்ரீதேவி முதலிய சிற்பங்களை உள்ளது உள்ளவாறே காணும்போது எவ்வளவு அழகாகக் காணப்படுகின்றன! அவற்றிற்குத் துணிகளை உடுத்திப் பார்க்கும் போது அவற்றின் அழகு கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடுகின்றன.

இச்செயல், வேண்டுமென்றே அவற்றின் அழகை மறைத்து அவற்றை விகாரப்படுத்துவதைப் போலக் காணப்படுகிறது.

ஓவியக்கலை

நமது நாட்டு ஓவியக்கலையை ஆராய்வோம். ஓவியத்துக்குச் சம்மதி என்றும் பெயர் உண்டு. நேர்கோடு, வளைந்த கோடு, கோணக் கோடு முதலிய கோடுகளினாலும் சிவப்பு, கறுப்பு, மஞ்சள், நீலம் முதலிய நிறங்களினாலும் ஓவியங்கள் எழுதப்படுகின்றன.

ஒவியப் புலையின் பழைமை

நமது காலத்திலே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஓவியக்கலை நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருந்தது என்பதற்குச் சம்மதி என்றுகளிலே சான்றுகள் உள்ளன. நமது நாட்டு ஓவியங்கள் எழுப்பாறும் கவர் ஓவியங்களே. அதாவது கவரிலே எழுதப்பட்ட ஓவியக்கள் சிறுபான்மை மரப்பலகைகளிலும் கிழி (துணிச்சிலை) என்றும் எழுதப்பட்டன. படம் என்று இப்போது வழங்குகிற கல்புக் கொலி, ஆதிகாலத்தில் துணியில் சித்திரம் எழுதப்பட்டதைத் தழுவிக்கிறது. படம் அல்லது படாம் என்பது, சித்திரம் எழுதப்பட்ட தழுவிச்சிலை என்னும் பொருள் உடையது.

கவர் முறியம்

நமது காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் முதலாமை, கொயில், மண்டபம் முதலிய கட்டிடங்களின் கவர்களில் முறியக்கூடா எழுதி அழகுபடுத்தினார்கள். கவர் ஓவியங்கள்தான் முறியம் காலத்தில் பெரிதும் பயின்று வந்தன. ஒவ்வொரு முறியம் மாண்மனையிலும் சித்திரமாடம் என்னும் கட்டிடம் கூடிய அம்புறிந்தது. பாண்டியன் நன்மாறன் என்பவன், தனது முறியம் கட்டிய நம்பியிருந்தபோது அங்கே உயிர் நீத்தான். அதனால் முறியம் கட்டியவன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்று கூறப்படும் கூறப்படுகிறான்.

நமது முறியம் சித்திர மாடத்தை மாங்குடிமருதனார் என்னும் பெயர்.

“காலங்கள் என வயங்குடை நகரத்துச்
முறியம் முறியம் செஞ்சவர் புனைந்து”

நமது காலத்தில் (மதுரைக் காஞ்சி 484-85).

“குளிர்ச்சியாற் கயத்தைக் கண்டாற்போன்ற விளக்குதலையுடைய என்று அங்குள்ள ஓவியக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்கள் கோயிலிடத்து (அரண்மனையில்) செம்பாற் செய்தால் ஒத்த செவ்விய திரும், அங்கு எழுதப்பட்டிருந்த சித்திரங்களில் காமன், இரதி, கவர்களைச் சித்திரம் எழுதி.” என்று இதற்கு நச்சினார்க்கினியர் உரை சொல்க, அவளிடம் சென்ற இந்திரன், செளதம் முனிவன், அவளைக் கீழ்த்திரன் பூணை யுருவங்கொண்டோடியது முதலிய ஓவியங்கள் எழுதுகிறார்.

நக்கேரர் பாடிய நெடுநல்வாடையிலும் பாண்டியனுடைய சிறுநீர்வளையம், தீர்க்காத்தாறங்களைக் கண்டு வருவது தூண்டினங்களின் என்ன அறிந்தவர்களைக் கேட்க அவர்கள் இது சித்திரமாடம் கூறப்படுகிறது.

“வெள்ளி யண்ண விளங்குஞ் சதையீர்கள் மணிகண் டன்ன மாத்திரட் டின்காழ்ச் செம்பியன் றன்ன செய்வறு நெடுஞ்சௌமர் உருவப் பல்பு வொரு கொடி வளைகிக் கருவாடு பெயரிய காண்டின் நல்லில்.”

என்று அவர் சித்திர மாடத்தை வர்ணிக்கிறார்.

“வெற்றியையொத்த விளங்குகின்ற சாந்தை வாரி, நீல மணியை கண்டாற்போன்ற கருமையினையும் திரட்சியினையும் உடை திண்ணிய தூண்களையுடையவாய், செம்பினாலே பண்ணினா வொத்து தொழில்கள் செய்தலுற்ற நெடிய கவரிலே வடிவமுகினை யுடைத்தாகி பல பூக்களையுடைய வல்லிசாதியாகிய ஒப்பில்லாத கொடியை முதிபுதைத்தகருவோடே பெயர்பெற்ற காட்சிக்கிணிய நன்றாகிய இல்” என்று இதற்கு நக்சினார்க்கிணியர் உரை எழுதுகிறார்.

பாங்குண்றத்துச் சூவர் ஒவியம்

மதுரைக்கு அருகில் உள்ள திருப்பாரங்குன்றத்து மலையில் முருகப் பெருமான் கோயிலைச் சார்ந்து ஒரு சித்திர மாடம் இருந்த என்று குற்றம்புதலைர் என்னும் புலவர் கூறுகிறார்

“நீன் குண்றத்து எழுதிதழில் அம்பலங் காமவேள் அம்பின் கொழில் வீரரிருந்த நகர்.”

“நின் குன்றத்தின்கண் எழுதிய அழகையுடைய அம்பள அம்பினது ஏத்தொழில் நிலைபெற்ற காமவேள் சிரமச்சாலையை (அயக்ப்பயிற்சி செய்யுமிடம்) யோக்கும்” என்பது பரிமேலமுகர் உ

இந்தச் சித்திர மாடத்தில் எழுதப்பட்டிருந்த சில ஓவியங்களை நப்பண்ணனார் என்னும் புலவர் சுற்று விளக்கிக் கூறுகிறார். முடு பெந்மானை வணங்கிய பிறகு, மக்கள் இந்தச் சித்திரா மன்ற பாடத்தில்

“ தீர்தி காமன் இவள் இவண் எனான்
 சுரியிடர் வினவு வினாவிறும் போரும்
 தீர்திருந் பூசை இவளாகலிகை இவன்
 செய்து கவுதமன் சினானுறக் கல்லுரு
 முறையைபடி யிதென்று ரைசெய்கு வோரும்
 தீர்த்த பபவெ வெமத்து நிறை மன்டபம் ” (பரிபாடல் 19: 48-53)

திருச்சி ஸில்லா திருச்சி தாலுக்காவில் உள்ள திருவெறும்பூர் ராய்ந்து சித்திரக்கூடம் என்னும் மண்டபம் பண்டைக் குந்த செய்தியைச் சாசனங்கள் தெரிவிக்கின்றன (S.I.I.Vol. 162, 138, 139).

கிரு. சோமர்கால ஓவியங்கள்

கோயிலிலும், தஞ்சாவூர் கோயிலிலும், முறையே பல்லவர் காலத்துச் சித்திரமும், சாஸ்திரச் சித்திரமும் கவர்களில் காணப்படுகின்றன.

குடிமலை பூஷணம்

நூற்றுக்கால மணிடபத்துண யேற்புற தனதால்,
ஏற்கும் புருந்ததைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு
நீண்ட ஓரள்ளாண்டு கழித்து அந்த ஒவியங்களைப் படம்
உருவுவிடது. அந்தோடு அந்தச் சிறும்புகள் முழுவதும்



வண்ணங்களும் படிமங்களும்

இரு பொருள், நிறமிகளின் காரணமாகத் தனக்கென ஒரு நிறமெனும் வண்ணம் கொண்டு தோன்றுதற்குரிய காரணங்கள் பல உண்டு. பழந்தமிழரின் நிறக் கோட்பாட்டுத் திறன் இயற்கையில் பாலும் இறைத்தனமை உணர்வுகளாலும் வேறுபட்டும் இணைந்து பயின்று வருகின்றன. அவை இடுகுறிப் பெயராகவும் காரணம் பெயராகவும் அமைகின்றன. எனவே, நிறம் ஒரு பொருளின் குணங்குறித்தும், பார்ப்பவர் கண் புலப்பாட்டுத் திறனுக்குரிய அறிது திறன் அடிப்படையிலும், கண்ணிற்கும் பார்க்கப்படுகின்ற பொருளுக்கும் இடையேயுள்ள பொருளின் குணத்தின் வெளிப் பாடாகவும் அமைகின்றது. அவ்வெளிப்பாட்டு உத்திகள் தமிழரின் தொன்று தெட்டு வளர்ந்து வரும் பழமையான நிறக் கோட்பாடு உத்தியின் வாயிலாகவே வெளிப்படுகின்றன என்பதை தமிழ் இலக்கியங்களில் காணலாம்.

பஞ்சமரபு என்ற பழந்தமிழ் இசை நூல் பண்களுக்கு நிறங்கள் இவையென பிரித்தும் வகுத்தும் கூறுகிறது. யோக நூல்களையோகிகளால் உணரப்படும் குழ்நிலை உணர்வுக்குரிய தன்மைகளுக்கு நிறம் பிரித்தியியப்பட்டும் உள்ளன. எனவே, ஒவ்வொரு நிறம் பிரித்தும் உணர்வுக்கு நிறம் பிரித்தும் காணும் கோட்பாட்டு திறன் தமிழர்களிடம் காணப்படும் விழுமியங்களாகும்.

இரு என்பது நிறம் குறிக்கும். உரு என்பதற்கு வடிவம், படிமம் (Icon, Image) என்னும் பொருளும் உண்டு. அதன் வெளிப்பாடு நிறத்துறை எனத் தொல்காப்பியம் கூறும். அதனை,

"வினாயாயால் வெளிப்படு என்ற நான்கே
வகைப்படி வந்த வடிவமைத் தோற்றும்"

என்ற நூற்பாளிளக்கும்- உருவின் வெளிப்பாட்டு உத்திவளவாறு அமையும் என்பதை

"போல மறுப்ப ஓய்க் காப்த்த
நேர வியங்ப நளிய நந்த என்ற
உத்துவரு கிளவி உருவின் உவம்"

என்று தொல்காப்பியர் விளிவுபடக் கூறுவார்.

'வினையினும் பண்பினும் நிறையத் தோன்றும்' என்பது தொல்காப்பியம். பண்பு என்பது நிறமாகியும் அது உணர்தலின் புலப்பாடாகவும் குறியீடாகவும் பெறப்படும் சொல்லாகவும் அமைகின்றது. அதனை 'நிறத்துர உணர்த்தற்கும் உரிய என்ப' (T. 75) என்பதால் உருவமானது (Image) நிறம் பெறுவதால் (Colour) பின்னர் நிறமாகிய வண்ணம் வடிவே என வடிவம் (Form) என்று வளர்ந்து வருகிறது. எனவே தொல்காப்பியர் நிறமையே நிறம் உருவாகவும் உரு வண்ணம் கொண்டமையால் நிறம் தோற்றும் பெற்றமையும் பழந்தமிழரின் நிறக் கோட்பாடு கூடுமிக்காகக் கருதலாம். இவ்வுத்தியின் பரிணாமம் பொருள், நிற, குணம், பண்பு என்னும் பொருண்மை கொண்டு விரிந்து வருவதான் எனக் கருதலாம். இக்கோட்பாட்டின் வெளிப்பாடுகளே நிறமாகின்றும், பண்புடனும், குணத்துடனும், பொருளுடனும் நிறவு வண்ணம் வடிவம், உருவம் பெறுகின்றன. வடிவமாகின்ற கலைப் பணிகளால் படிமங்களாகின்றன.

திசைகளும் நிறம்

தமிழரின் வண்ணைக் கோட்பாடானது திசைகளுக்குரிய நிறம் நிறமாகியும் மரபாகவும் உள்ளது. பரவெளியை ஜந்து காணப்பது கால்பாது திருவாசகம். ஜந்து திசைகளுக்கும் திசைகளுக்கும் 'நிறநுடையா' எனக் கூறும் சிவபூராணம் (49). ஜந்து கால்பாது, சாதாசிவம், ஜந்து திசைகளுக்கும் ஜந்து கால்பாதும் முறைதான் அமைகின்றார். அதனை,

நிற, கிழக்கு, பெற்று, உத்தாம், மேற்கு
நிற, கிழக்கு, மூலைநிறம் வர்ணம்,
நிற, கிழக்கு, செவ்வாத்தும் பால்
நிற, கிழக்கு, முறைவை அஞ்சே' (1705)
நிற, கிழக்குநிறப் பால் உணர்த்துகின்றது.

நிறநுடையா முகம் சானாம் அதன் நிறம் படிவம்; கிழக்கு
நிறநுடையா அதன் நிறம் குங்குமம் (செம்மை -

பொன்மை); தெற்கு நோக்கிய முகம் அகோரம் அதன் நிறம் டி (கருமை); வடக்கு நோக்கிய முகம் வாமதேவம் அதன் நிறம் டி (கருமை); மேற்கு நோக்கிய முகம் சத்யோசாதம் அதன் டி (கருமை); பால் (வெண்மை) என ஐந்து நிறங்களால் சதாசிவமும் கொண்ட திசைகளுக்குரிய திசைகளும் அமையும்.

ஐந்து எழுத்து மந்திரமாகிய நமசிவாய என்பதும் சிவம் ஐந்து முகங்களாகவும் காண்பதால் ஐந்து நிறமடையவை நமசிவாய என்பதும் ஐந்து நிறங்களாகக் குறிக்கப்படுகின்ற வெண்மை, பொன்மை, கருமை, செம்மை என்னும் நான் நிறத்தால் அமைந்தும் திரிதல் நிறமாகிய பால் வெண்பெற்றுள்ளதையும் கணக்கிடப்பட்டுள்ள ஐந்து நிறங்களின் மரபெளிப்படுகின்றது.

நீற முரண்பாடு

வண்மையும் வன்மையும் இணைந்தால் மென்மை இல்லை வண்மையும் மென்மையும் வரின் மென்மை குறைந்து தோன்றும் எனவே, வண்ணத்தின் முரண்பாடு சங்கத் தமிழ் இலக்கியங்கள் பயின்று வருகின்றன. கருமை x செம்மை ; கருமை x பசுமை பசுமை x செம்மை ; என்பன அறிந்திருத்தல் சங்க காலப் புலவர் நிறம் குறித்த பயிற்சியே எனக் கருதலாம்.

வண்ணக்கலவை

கலவை என்பது இருநிறங்களின் கூட்டு என்பதாகும். இலக்கிய மரபில் எந்த நிறம் பிறிதொரு நிறத்தில் இணையை என்பதை ஐந்தம், மூன்று நிறம், இரு நிறங்களின் வெளிப்பாடு அறியலாம். இம்முன்று வகைகளும் இணை நிறங்களாக கருதும் வெண்மை - கருப்பு - சிவப்பு நிறத்தில் கலத்தல் செம்மை - கருப்பு - பசுமை - வெண்மை கலவை வெண்மை - செம்மை - பசுமை கலவை நீலம் - செம்மை - வெண்மை கலவை

கம்பன் ஐந்து வகை நிறங்கள் எவும் நான்கு நிறங்கள் எவும் வெளிப்படுத்துகின்றார். செங்குடை வெண்மை நீலம் பச்சையோ இணைய எல்லாம் (5733) என 4 நிறங்களையும் இலங்காடு அஞ்சவணத்தின் ஆடை உடுத்தால் என்பதால் ஐந்து வகையா நிறங்களாக வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை எனக் கலவையாகக் குறிப்பிடப்படுகின்றன. எனவே, இலக்க

மரபில் வண்ணக் கலவை பெரிதும் பயின்று அயினும் முரண் நிறம் கலந்தே கலவையின் விழுமியச் சிற்தனைகளை அறிய முடிகின்றது:

நீற முரண்பாடு

நீற முரண்பாட் பொருட்களும் ஏதேனும் ஒரு நிறத்தை வண்ணக்கியுள்ளன என்பது இயற்கையின் வண்ணக்கியுள்ளது. இயற்கையின் படைப்புகளுக்குரிய நிறங்களையும் வெளிபாடுகளையும் அவற்றின் உண்மைத் தொடர்பு தொடங்கினார். இலக்கியப் படைப்பாளர்களும், இயற்கை, சமய, தத்துவ ஞானிகளும், இயற்கையின் பெற்றுள்ளதையும் கணக்கிடப்பட்டுள்ள ஐந்து நிறங்களின் மரபெளிப்படுகின்றது.

நீற முரண்பாடு

வண்மையும் வன்மையும் இணைந்தால் மென்மை இல்லை வண்மையும் மென்மையும் வரின் மென்மை குறைந்து தோன்றும் எனவே, வண்ணத்தின் முரண்பாடு சங்கத் தமிழ் இலக்கியங்கள் பயின்று வருகின்றன. கருமை x செம்மை ; கருமை x பசுமை பசுமை x செம்மை ; என்பன அறிந்திருத்தல் சங்க காலப் புலவர் நிறம் குறித்த பயிற்சியே எனக் கருதலாம்.

வண்ணக்கலவை

கலவை என்பது இருநிறங்களின் கூட்டு என்பதாகும். இலக்கிய மரபில் எந்த நிறம் பிறிதொரு நிறத்தில் இணையை என்பதை ஐந்தம், மூன்று நிறம், இரு நிறங்களின் வெளிப்பாடு அறியலாம். இம்முன்று வகைகளும் இணை நிறங்களாக கருதும் வெண்மை - கருப்பு - சிவப்பு நிறத்தில் கலத்தல் செம்மை - கருப்பு - பசுமை - வெண்மை கலவை வெண்மை - செம்மை - பசுமை கலவை நீலம் - செம்மை - வெண்மை கலவை

கம்பன் ஐந்து வகை நிறங்கள் எவும் நான்கு நிறங்கள் எவும் வெளிப்படுத்துகின்றார். செங்குடை வெண்மை நீலம் பச்சையோ இணைய எல்லாம் (5733) என 4 நிறங்களையும் இலங்காடு அஞ்சவணத்தின் ஆடை உடுத்தால் என்பதால் ஐந்து வகையா நிறங்களாக வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை எனக் கலவையாகக் குறிப்பிடப்படுகின்றன.

நீற முரண்பாடு நிறமாகவும் அன்பினால் பக்கத்திலுள்ள பொருட்கள் நிறமாகிய அன்பினால் பக்கத்திலுள்ள பொருட்கள் நிறமாகவும் சிவந்த செய்தியைக் கூறுகின்றது. மகிழ்ச்சி, சுவாமை, ஆகிய நற்சக்திகளை எம்பெருமானின் கிடைத்தது என்பதைக் கூறுகின்ற நிறமாகவும் கூறுகின்ற நிறமை தமிழகச் சமய இலயக்கியம் காட்டுகின்றது.

நீற முரண்பாடு நிறமாகவும் அன்பினால் பக்கத்திலுள்ள நிறமாகவும் சோதிட நால்களும் சமய இலக்கியங்களும் நிறங்களாகவே குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் கார்வண்ணன், நீலவண்ணன், மாயோன் என்னும்

ஆழநிறங்களால் கூறப்பட்டாலும் அவனது செவ்வாய், செம்மை நீலமனிகண்ணன், செவ்வடி எனப் பல மென்மையாக நற்சக்தியடைய வண்ண உறுப்புகளால் குறிப்பிடப்படுகின்றன.

இறைவனாகவும் இந்து சமய நூல்கள் விளக்குகின்றன.

இருநிறங்கள் இணையாகும் பாங்கு
வெண்மை - கருமை (தினை. நூற். 58)

பொன்மை - கருமை (தினை. நூற். 109)

செம்மை - வெண்மை (கள.39)

வெண்மை - பசுமை (நாலடியார். 217)

செம்மை - கருமை (சிலம்பு.17.36)

முன்று நிறங்கள் இணையாகும் பாங்கு

வெண்மை - செம்மை - பசுமை (கார்.19)

வெண்மை - செம்மை - பொன்மை (நாலடியார்.296)

செம்மை - பசுமை - கருமை (ஐந்.எழு.15)

கருமை - நீலம் - பொன்மை (ஐந்.ஐழ.2)

வெண்மை - செம்மை - வெண்மை (சிலம்பு.17.6-10)

என்று வரும் ஏழு, ஐந்து, நான்கு, முன்று, இரண்டு, என்றுமைகின்ற ஒருவகை நிலை, நிறக்கலவை உத்தி நிறங்களின் இணைத்துப் பெறும் திரிதல், இளநிறம், முதிர்நிறம் என்பது வெளிப்பாடாகவே அமைகின்றன. செம்மை + வெண்மை + நீலம் + வெண்மை (5-170.2), செம்மை+செம்மை+பசுமை+கருமை (5-170.3) என வரும் நான்கு வகை நிறங்களின் கூட்டாக அளவு முறை கலப்பது போன்று 2 பங்கு வெண்மையுடன் 2 பங்கு கலக்கப்பட்ட உத்தியும் 2 பங்கு செம்மையும் 1 பங்கு பசுமையும் குறிப்பாகவே பேசப்படுகின்றன. நிறக் கலவைகள் பெரிதும் வடிவங்களை குறியிடுகின்றன. சமயம், இயற்கை, தத்துவம் என்னும் தன்மைகளை தாங்கிப் பண்பாட்டுச் சிந்தனைகளை வளப்படுத்துவதற்கு துணையாகப் பயன்படுத்தியுள்ளனர். வெண்மை, பொன்மை செம்மை ஆகிய நற்சக்தியின் குறிப்பாகிய நிறத்துடன் கருமை, நீலம் என்னும் தீயசக்தியின் குறியிடு நிறங்கள் கலப்பதாக தமிழ் இலக்கிய நிறக் கலவையாகிய இணை நிறங்களை மாற்றமடைகின்றன. மென்திறங்களில் வண்மை நிறங்கள் கலப்பதாக மென்திறங்களின் பண்பும், குறியீடும் மாற்றம் பெற்று வண்மை என்னும் ஆழநிறம் பெறும். மென்மை வண்மை ஆகிய ஒளிர்நிறம்

தமிழர் ஸ்தலந்து ஆழநிறமாகிய வண்மை என்னும் பாலை எந்த தோற்றுப் பெறும்.

தமிழர் தத்துவமும் சத்துவ, ரஜஸ், தமஸ் என்னும் வெளிப்பும், செம்மை, கருமை, நிறங்களுடன் வெளிப்படுத்தும் வெளிப்பும், குறுத்துவெண்ணடியுள்ளது. தூய்மை, மென்மை,

நீலமை முன்று நிறங்களும் முன்று குணப்பண்புகளுக்குரிய அமைப்பின்றன. மந்தமிழிலக்கியத்திலுள்ள நிறக் கொள்கைகளை உள்ளடக்கி

இலக்கியத்தில் இடம் பெறும் மனிமேகளை, சிவநிறநாமனி, சிவஞானசித்தியார் போன்ற நூல்களில் சிவத்துவமாகி, சாதக்கிடைக்கின்றன. ஆசீவகம் சமயத்தின் மற்கிளி என்பர் குறிப்பிடப்படுகின்றார். இவர் சமண மகாவீரினின்றும் வேறுபட்டவர் என்பதால் சமயங்களும் சிறிது வேறுபாடுகளைக் கொண்டவை. ஆசீவகம் ஆகிய இரண்டினிலும் நிறப் பண்புகள் என்பதை தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்

கோட்பாடாகத் தமிழ்நாட்டின் ஆகிய இரு சமயத்தவரின் கோட்பாடாகத் தமிழ்நாட்டின் ஆகியும் (Soul) உலகும் (Universe) கொண்டுள்ள பின்னப்படுமாகும். உலகு தொடக்கமோ முடிவோ டமிழ் (சிவன்), சடப்பொருள்களால் (அசீவன்) ஆனது, உயினில் அடங்காதவை. அவை தோற்றும் செயிர்கள் என்னில் செயிர்கள் என்னையால் (கர்மத்தால்) போன்ற தன்னுள் சேர்த்துக் கொண்டதன் விளைவால் தோற்றும் தூற்றங்கள் உண்டாகின்றன. வினையிலீ காரணத்தால் செயற்பண்புகள் வேறுபடுகின்றன. வினைகளின் சேரவிடாமல் தடுப்பதும் அவற்றை அழிப்பதும் தான் சம்ஹும் தொடர்களின் வினைகளிலிருந்து பிடிபட்டுமுடியும். முயற்சியே பதினான்கு நிலைகளாகப் (குணஸ்தானங்கள்) நிறங்களின்றனர். பதினான்கு நிலைகளிலிரும் உயிரின் தன்மைகள் உயிரைப் பீடிக்கும் வினைகளைச் சமனர்கள் கொண்டுள்ளதாகப் பகுப்பர். அவற்றுள் நான்கு அழிவுந்தும்

வினைகள் (காதி கருமம் - Destructive - Destructive Karma மற்றைய நான்கு அழிவுந்தா (None - destructive karmas) அது கருமங்களின் வினைகள் (ஆயுட்கர்மம், நாமகர்மம், கோத்திரகர்மம் வேதனீய கர்மம்) என்றமைகின்றன.

அழிவுந்தும் வினை என்பது தீய சக்திப் பண்பாகவும் விந்தா வினை என்பது நூற்க்குதிப் பண்பாகவும் ஆக்கம் பெறுகின்ற அவ்வகை வினைப்பண்புகள் பிறப்பில் மானுடத்தின் விரிவுகளை தோற்றும் காண்கின்றன. மானிடப் பகுப்பை ஆசீவர்கள் அபிரு (Hijati) எனக் கூறுவார். மானிடப் பகுப்பை பண்பின் வெளிப்பாக காட்டுகின்றனர். கருமை (கணகம்), நீலம் (டெரந), செமை (லோகிதம்), பச்சை (காளித்தம்), வெண்மை (கக்கம்), அதிவெண்மை (பரமகக்கம்) என்னும் ஆறு வண்ணங்கள் மானிடப் பகுப்புகள் பிரித்தறியப் பயன்படுத்துகின்றனர். இப்பிரிவுகளில் கழிவெண்மை (பரமகக்கம்) மிகச் சிறந்த வண்ணமாகவும் அவ்வண்ணப் பிறப்பு புனிதமானதாகவும் கருதப்படுகின்றது. மனிமேகலை தமிழ்கள் மானிடப் பகுப்புகளை ஆறு வகைகளாகப் பிரித்தறியப்பட்டன என்கூறும். அதனை,

“கரும்பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பக்ம் பிறப்பும் செம் பிறப்பும்
பொன் பிறப்பும் வெண் பிறப்பும்
என்றிவ்வாறு பிறப்பினு மேவிப்
பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறப்போர்
கழிவெண் பிறப்பிற் கலந்து விட்டணைகுவர்”¹

என்னும் மனிமேகலையின் அடிகள் அம்மரபினை வெடுத்துகின்றன. மனிமேகலையில் பொன் நிறம் இருப்பிருகழிவெண் நிறமே அனைத்திலும் மேலானது எனப் பல்கூறப்படுகிறது. இதே கருத்தினை,

“ வெண்மை நெஞ்பொன்மை செம்மை நீல்கழி வெண்மை பச்சை உண்மையில் வாறினுள்ளும் கழிவெண்மை யோங்கு வட்டின் வண்மையதாகச் சேரு மற்றிலை உருவம் பற்றி”²

என்று சிவஞானசித்தியார் பரபக்கத்தில் ஆசீவக மதம் குறித்து கூறுகின்றார்.

நீலம் உயிர்கள், உயிர்க்கொலை செய்வோர், திருடர் விலங்குகளையும் வேட்டையாடும் மரபினர் ஆசீவகச் சார்புக் கொள்கையின் நீலத் தீயசிந்தனை ஆசீவகச் செய்தியாகும். கருமை, நீலம் ஆகிய இரண்டும் வெண்மை பண்புக் குறியீடாக வெளிப்படுகின்றன.

தோற்றும் கூறப்படும் உயிர் வினைகளாகிய பிறப்புக் கொள்கள் ‘லெஸியம்’ (Lesya) என்றழைக்கப்படும். ஆசீவகின் வெண்மை ஸமனாளின் லேஸியம் கொள்கையும் ஒத்தவைகளாகவே வெண்மை பண்புகள் என்பது ஆசீவக உயிர்வினைகளாகப் படிக்கப்பட்டு வருகின்றன. ஆறுவகைகளுக்குரிய நிறங்களாக கருமை (நீலம்), நீலம், கடுபாதம் (சாம்பர்) அழற்செம்மை (தேஜஸ்), நீலமலை (கல்வா-வெண்மை) எனப் பிரிக்கப்படுகின்றன.

நீலம் உணர்வுடைமை, வினை அணு தடுக்கும் தன்மை, பொக்குடைய மனிதாபிமானம் இவற்றினை உடைய உயிர் நிறங்களிய நற்சக்தியாகவும்

நீலம் மன உணர்வு, வள்ளன்மை, மதி நட்பும் போன்ற வெண்மைகளை உடைய உயிர் பதுமம், வெண்சிவப்பு, மஞ்சள் நிறங்கள், நூற்பண்புச் சிறப்புடையதாகவும்

நீலமநை, நூற்செயல், அவாவின்மை, ஒரு தலைச் சாராமை வெண்மையாக வெண்புகளைக் கொண்ட உயிரின் நிறம் வெண்மை வெண்மை நூற்பண்பு வெளிப்பாடுகள் எனப் பேசப்பட்டுள்ளன. ஆசீவக்குரிய நிறப்பண்புகள் பேசப்பட்டுள்ளன.

நீலம், இரக்கமின்மை, கொடுரம், பிற உயிரை மாய்த்தல், நீலமையின்மை, ஆகிய தன்மைகளைக் கொண்ட உயிர் நிறங்களும்,

நீலம், புறங்கறை, நிலையின்மை ஆகிய கூறுகளைக் கொண்ட உயிர் நீல திறனுடையதாகும்.

நீலமையின்மை, வெகுளி, தீயசிந்தனை ஆகிய குணங்களைக் கொண்ட சாம்பர் (கீபோதம்) நிறம் கொண்டதாகும் என தீயவை, நீலமையை எனப்பன நிறத்தால் அறியப்படுவனவாகக் கொண்டுள்ளது.

1 மனிமேகலை 150-155

2 ஆசீகர் வாதம், பாடல் 8 அருணந்தி சிவாச்சாரியார், சிவஞான சித்தி பரபக்கம், சென்னை 1935

சமணர்களின் லேசியங்களில் இடம்பெறுவது பதினாறு குணத்துக்கான நிலைகளில் முதல் ஆறு குணங்களாகும். ஏழாம் முதல் வருகின்ற மூன்று குணங்கள் செம்மை, பதுமம், வெள்ளை என்ற மூன்று வண்ணங்களுமே எஞ்சி நிற்கும், எட்டு முதல் பதிமுன்றாவது பண்பு வரையுள்ளவை வெண்மை நிறமுடைய பதினான்காம் பண்பு நிலையில் வண்ணங்கள் எதுவுமின்றி ஒன்றானும் பண்புக்குரியதாகும்.

சமணர், ஆசீவகம் ஆகிய சமயச் சார்பு நூல்களில் பெற்ற வெண்மையாகிய கழிவெண்மை நிறைவுடைய நிறமாக காணப்படுகின்றது. சமணர், ஆசீவகரின் படைப்புகளில் கூட வடிவங்கள் பண்புத் தன்மைகளை விளக்கும் நிற வேற்றுயை நிலைகளைக் காணமுடிகின்றது. எனவே, கருமை, நீலம், பசுகாவி என்பன வண்மையாகிய ஆழ்நிறம் கொண்டவை. தத்துவம் நிறம் இருவகையில் இடம்பெற்று வந்துள்ளது. ஒன்று ஒரு உதோன்றும் விளக்கம் பெறும் நிலையில் அமைவது. அவ்வுடல் பண்பை வெளிப்படுத்தி அமைவது இரண்டாவது வகை இவ்விரண்டும் அழிநிறங்களின் வண்மை தோற்றப் பண்பு சக்திக்குரிய குறியீடாகவும் இளநிறங்களாகிய மென்மை தோற்றப் பண்பு நற்சக்திக்குரிய குறியீடாகவும் வெளிப்படுகின்றன.

கைவத் திருமுறைகளிலும் வெண்மை பண்பு சிறப்பில் படுகின்றது. வெண், வெள்ளி, வெள், ஒண், வாள், வர்தம், வாநரை, பால், வெண்குடை, பால்மதி, எனப் பலவாறு வெண்மையையென்று வரினும் வெண்மையை நற்சக்தியாக தூய்மையானதாகும் எனக் கருத்தும் சிந்தனையைத் தாங்கிக்கொண்டிருப்பதை நற்சக்திக்குரிய குறியீடாகவும் இம்மரபு நிலையைச் சேக்கிக் கொண்டிருப்பதை வெண்ணிர்ப்பது போல் உள்ளும் புனிதர்கள் (5.6)

அடியவர் மேனிமேல் நிரந்த நீற்றொளியால் நூல் தூய்மையாய் (5.3)

தூய நீற்றுபுனை (6.96)

என வெண்ணிறமும் அதன் குறியீடாகிய திருப்புபுனிதமானது தூய்மையானது நற்சக்திக்குரியது எனக் குறிப்பிடுவதை வெளிப்படுகின்றது. இக்கருத்தை திருவாசகம்,

தூய வெண்ணிறு (அருட். 6),

தூ வெள்ளை நீறு (திருவார்த்தை. 9)

நிலையையில் சிறப்பைக் கூறும்.

தமிழ் நிலையையிங்களில் இறைவனது திருவருவங்களுக்கு நிறைவேலை, ஆட்சை, அணிகலன்கள், உடல் உறுப்புக்கள் நிறைவேலைக் குறிப்பதற்கு நிறங்களும் பயன்படுத்தியுள்ளனர். நிறங்களும் வடிவம் மாயோன் (அகத்.5,புறத்.5) எனக் குறிப்பையாக (திருநெடுத்தாண்டவம்.3), மனிநிறம் (பெரிய திருமொழி 109.7), முகிலவண்ணன (பெரிய திருமொழி 11.3:9), செங்கண்மான் (பெரிய திருமொழி 3.10:7), கரியான் (பெரிய திருமொழி 1.8.2), செங்கண்மால் (3.2.: 20.5.9:9), செங்கண் நெடிய கரியான் (பெரிய திருமொழி 9.5:8), எந்த திருமங்கை ஆழ்வார் நிறைவேலை நிறமாலின் சிறப்பைக் கூறும். சிவனது திருமேனி நிறைவேலை தொல்காப்பியரும் காவிதிகழ மனிகண்டர் நிறைவேலை புராணமும் கூறும். முருகனது நிறம் குறித்து நிறைவேலை சிலம்பு (1-37) கூறுகின்றது. செங்கடவுள் (27-காலைகளால் செல்வன் என்று குறிரவனையும்; சனியை காரியாலை (காலை.2032); கண்ணனை களங்களி (1273); இராமனை நிறைவேலை வண்ணனே இராமன் எனவும் கம்பராமாயணம் நிறைவேலை புராணம் செம்மலராள் (கலைமகள், நிறைவை (இந்திரன்), கரிய வெண்நர்ச் செல்வன் நிறைவை), செந்திரு மார்பினாற்கு (இலட்சமி) எனத் தெய்வங்களும் புராணம் தெய்வங்களின் திருவருவ மேனி குறித்து கூறுகின்றது.

நிறைவேலை படிமங்களுக்குரிய விளக்கங்கள், வடிவமைப்பு, நிறைவேலை, அலைகாரம், வண்ணம் எனப் பல்வேறு செய்திகளைத் தெய்வங்களில் மிகுதியாகவே பேசுகின்றன. இது குறித்து நிறைவேலை ஆய்வு என்பது விரிவடையும் என்பதால் சில நிறைவேலை மாடும் கூறப்பட்டுள்ளன. சுடாமணி, பிங்கில நிறைவேலை நெடியைகளும் தெய்வங்களுக்குரிய நிறங்களும் நிறைவேலை புள்ளன. அவை அக்காலத்தியத் தெய்வத்திருமேனி நிறைவேலை கூறுகளையும் வண்ணங்களையும் மரபுகளையும் கூறுகின்றன.





சங்க கால ஓவியங்கள்

சங்க காலச் சவரோஜிய மரபும் பண்பாடும்

பொதுவாகப் பண்டைக்கால மனிதன் தன்னுள்ளத்தில் உணர்ச்சிகளையெல்லாம் சித்திரமாக வடித்து வைக்கவில்லை ஆயினும் தான் கண்ட பொருட்களின், விலங்கினங்கள் உருவங்களை வடிவமாகக் காட்ட முயன்றுள்ளன. கற்கால மனிதனினங்களின் வடிவினையும், தொழில்முறை பற்றிசெய்திகளையும் தான் வாழ்ந்த இடங்களாகிய குருகைகளில் வெள்ளை மன், செம்மண் போன்றவற்றைப் பயன்படுத்தி சித்திரங்களாக வரைந்துள்ளனன். இவ்வெளிப்பாட்டின் வளர்ச்சி நாம் இலக்கிய வாயிலாக அறிய இயலும்.

ஓவியக்கலையில் சிற்புப் பெற்றவர்களை ஓவியர், விதிவீரர், கண்ணுள் வினைஞர், வல்லோன், சித்திரகாரி என்றும் அழைத்தனர்.

“ ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன்”³

என்னும் காற்றால் உள்ளத்தில் எழுகின்ற உணர்ச்சிகளை வடிவமாக வடிக்கக் கூடிய வஸ்தலமையுடையோர் என்பதைக் காட்டுகின்றது

“நுண்ணுதி வளர்த்த நுழைந்த நோக்கிற
கண்ணுள் வினைஞர்”⁴

என்னும் தொடரால் கண்டு இரசித்த அழகென்று மகிழ்ந்த ஒன்று மனதில் நிறுத்தி அதனை ஓவியமாகப் படைக்கும் ஆற்றலுடையோ கண்ணுள் வினைஞர் என்றழைக்கப்பட்டனர்.

³ மனிமேகலை 5-7

⁴ மதுரைக்காஞ்சி 517-518

ஓவியங்கள்

இலக்கியங்கள், அரண்மனைகளும், பிற மண்டபங்களும், நெடுங்கால ஓவியக் கலைக் கூடங்களாக விளங்கியமையைச் சங்க ஓவியங்கள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன. ஓவியக் கலை பற்றிய இலக்கியங்கள் பல பண்டைய தமிழ் இலக்கியங்களில் பரந்து நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றைப் பொதுவாக ஓவியம், ஓவு, சித்திரம், ஓவும் நிடல், படம் போன்ற சொற்களால் அறிய முடிகின்றன.

“ஓவிய செந்நால் உரைநூற் கிடக்கையும்”⁵

ஒவும் மனிமேகலையின் தொடரால், ஓவிய நூல்களும், ஓவுமிய விளக்க உரைகளும் இருந்தமையைக் காட்டுகின்றது. ஓவுதான் கோபச் செந்நிலம்”⁶

ஒவும் காற்றால் இயற்கை அமைப்பும், ஏழில் அழகும் நிறைந்த வரையப்பட்டிருந்ததை அறிய முடிகின்றது.

“ஓவுதான் விளைபுனை நல்லூல் விளையங்கள் பலராம் மாண்கவின்”⁷

ஒவும் தொடர் அகன்ற முற்றங்களையும், மாடங்களையும் இலக்கியங்களில் ஓவியங்கள் இருந்தமையைக் காட்டுகின்றது. ஓவும் அத்தகைய ஓவியங்கள் வரையப்பட்டன என்பதை,

“ஓவுதான் விளக்குஞ் சுதையூலி விளைகள் என மாத்திரட் தூண்காழ்ச் சிவப்பிமாற்றன் செய்வறு நெடுஞ்சூர் நூல் பய்பு, வொரு கொடி வளை இக் கூடுதலைப் பெயரிய காண்பி எல்லில்”⁸

ஒவும் அடிகள் வெள்ளியை ஒத்து விளங்குகின்ற சாந்து பூசப் பிரிய தூண்ட திண்ணிய தூண்களையுடைய வல்லி சாதியாகிய கூடுதலையை எழுதுவரேனக் காட்டுகின்றது. வீடுகளுக்கு முறைமும், மதிற்கவர், கோட்டைச்சுவர் போன்றவற்றிற்கு வெள்ளும் வண்ணப் பூச்சாக இருந்துள்ளன என்பதை புறநானுறுப்பு வெள்ளப் பாலை(49,50,263) நெடுநல்வாடை (108,114), வெள்ளமுறை (346) கட்டுகின்றன.

இலக்கியங்களில் ஓவியங்கள் வரையப்பட்டன. பல தேர்களும் சீறுபட்ட தொழில் பொருந்திய சித்திரங்களையுடைய

⁵ தேவை 2:31

⁶ தேவை 54:4 சிறுபாண் 80:71

⁷ நெடுநல்வாடை 110-12

⁸ பட்டினப்பாலை 47-50

வெள்ளிய கோயில்கள் தூசுபட்டுக் கிடக்கும் என்பதை,

‘தேரோடத் துகள்கெழுமி

நொடிய களிறுபோல்

வெறுபட்ட வினையோவத்து

வெண்கோயின் மாசுட்டும்’⁹

என்று பட்டினப்பாலை கூறுகின்றது பல வகைப்பட்ட ஏவணர்ந்த தொழில்களையும் ஒப்புக்காட்டி அழகுபடப் பல அறிவு ஆற்றலுடைய சித்திரக்காரர்கள் மதுரையில் வாழ்ந்து என்பதை,

“எவ்வகைச் செய்தியு முவமங் காட்டித்

துண்ணிதி துணாந்த நுழைந்த நோக்கிற

கண்ணுள் வினைஞரும் பிறருங் கூடி”¹⁰

என மதுரை காஞ்சி கூறுகின்றது. மாடங்களிலும் வீர சுவர்களிலும் ஒவியம் தீட்டும் பழக்கம் இருந்தமைய

“காழ்பு ஸனந்தியற்றிய வன்பமை நோன் சுவர் பாவை”¹¹

எனும் அகநானுற்றுப் பாடலாலும்,

“நெடுமெண் இஞ்சி நினைகர் வரைப்பின் ஒவுறும் நெடுஞ்சூவர் நாள் பல எழுதி”¹²

எனும் பதிற்றுப் பத்துப் பாடல் வரியாலும் மாடங்களை மனைகளின் சுவர்களில் ஒவியங்கள் வரையப்பட்டு இரு என்பதை அறிய முடிகின்றது. சித்திரம் போன்ற தோற்றப்பொல் சித்திரம் வரைவதற்கு தயாரிக்கப்பட்ட சுதையூட்டப்பட்டவை சுவர் என்றும் பொருள் காணலாம். சுவர்களிடையே அசுதைகளையும் அவற்றில் ஒவியமாக அமைந்தவையும்

“வெண்க்கை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஒவியம்”¹³

எனும் மனிமேகலைத் தொடரால் அறியமுடியவிட திருக்கமுகுமலை மும்மனிக்கோவை ஒவியம் அமைந்த அவடினை,

“யானையும் எனக்குப் பொய்யெனத் தோன்றி மேலூர் நீயே மெய்யெனத் தோன்றினை

9 பட்டினப்பாலை 263

10 மதுரைக்காஞ்சி 516—518

11 அகநானுறு 368:7—8

உதிர்க் குவமை சாயல்பெற எழுதிய

நூலையும் எங்களும் ஓன்றில்

உதிர்க் குவமை துமக்குச்

நூலையும் துணிவு போன்றனவே”¹⁴

எனக் கால இல்லாதது.

எனக் கால இல்லாதநின்கண் எழுதிய அழகுடைய அம்பலம் நூலையும் நூலைப்பற்ற காமவேள் சிரமச் சாலையை யொக்கும் அம்பலம் அம்பலமாய் அமைந்ததை,

உதிர்க்குத்து

உதிர்க்கும் அம்பலங்காமவேள் அமின்

உதிர்க்கும் அம்பிருந்த நகர்”¹⁵

எனக் கால, இருதி, அகவிகை, இந்திரன், கெளதமன் நூலையும் நூலை தீட்டப்பட்ட அழிய எழுத்து நிலை உதிர்க்குத்து.

உதிர்க் காவுள் இவன் இவன் எனா அ

உதிர்க் காவுள் விளாவிறுப்போரும்

உதிர்க் காவுள் இவனாகவிலகை இவன்

உதிர்க் காவுள் சினதுறக் கல்லுரு

உதிர்க் காவுள்தென்றுமை செய்வோரும்

உதிர்க் காவுள் வெழுத்து நிலை மண்டபம்”¹⁶

எனக் கால இல்லாதநின்கண் அமைந்த அகவாயில் அமின் ஒவியாததைக் காட்டுகின்றார்.

உதிர்க்குத்து சித்திரமாடத்தை,

உதிர்க்குத்து வயங்குடை நகரத்து

உதிர்க்குத்து நகரை நெஞ்சுவர் புனைந்து”¹⁷

எனக் கால மஹாபூர் மஹதனார் பாடுகின்றார். குளிர்ச்சியாற் பயத்தைக் கால இல்லாத விளங்குதலையடைய போயிலிட்டதுச் சாம்பாற் கால இல்லாத செவ்விய சுவர்களைச் சித்திரம் எழுதி கால இல்லாத என இதற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார்.

எனக் கால மஹாபூர் இனத்தில் இருந்த உவனம் என்னும் பூந்தோட்டம், எனக் கால அழிய பூந்தோட்டம் போல் இருந்தது என்று உதிர்க்குத்து சாந்தனார்.

12 பதிற்றுப்பத்து. 68:17

13 மனிமேகலை 3:130 — 131

14 பதிற்றுப்பத்து. 10:27—29

“வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படம் போர்த் ததுவே யொப்பத் தோன்றிய உவவனம்”¹⁸
எனச் சுட்டிக் காட்டுகின்றார்.

தலையாலங்காளத்துச் செருவென்ற பாண்டியதை அரசிய அந்தப்புரத்திலுள்ள மேற்கூரையில் பன்னிரு இராசிகள் ஒவியங்களும், குரியன், சந்திரன் கேது அருகில் ட்ரோக் நட்சத்திரம் ஆகிய ராசிகளுக்குரிய கற்பனையாகக் கொல் ஒவியங்கள் தீட்டப் பெற்றிருந்தன. இதனைப்

“புதுவதியள்ற மெழுகு செய்ய மிகைத் தின்வினை மருப்பின் ஆடுதலையாக விண்ணஞாபு திரிதரும் வீங்கு செலன் மண்டலத்து முறண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலையை ரோகினி நினைவனன் நோக்கி நெடிதுயிரா”¹⁹

என வரும் நெடுநல்வாடை வரிகள் இதனை எடுத்துக்காட்டு ராசி, நட்சத்திரம் என்பனவற்றிற்கு வண்ணைக் குறியீடுகளு உருவங்கள் பெற்று புராணங்களின் செய்திகள் காட்டி வெவ்வங்கள் ஒளிமாற்றம் நிகழ்த்தப்பட்ட காலமாகவும் நெடுநல்வாடை தொடர்க் கெவளிப்படுத்துகின்றன.

“முத்துநிரைக் கொடுத் தொடர் முழுவதும் வளையை சித்திர விதானத்துச் செய்யுங் கைவினை இலங்கொளி மனிரிரா யிடையிடை வகுத்த விலங்கொளி வயிரமொடு பொலந்தகடு போகிய மடையமை செலவின் வான்பொற் கட்டில்”²⁰

எனும் பாடலால் சேரன் செங்குடுவனது மகளையினுடை அந்தப்புரத்தில் உள்ள அறையின் மேற்கூரையில் ஒவியங்கள் நிறைந்த கொடுத் தொடர் போன்று வரையப்பட்ட தன்மையை சுட்டிக் காட்டுகின்றது.

“செம்பியன் முதூர்ச் சென்றுபுக் காங்கு வச்சிராம் அவந்தி மகதமொடு குழியை சித்திர மண்டபத்திருக்க”²¹

என வரும் சிலப்பதிகாரத் தொடரால் சோழ மன்னனது பழமை பிக்க நகரில் வச்சிரம், அவந்தி, மதம் ஆகிய நாட்டவரால் அழுகுடன் சொய்யப்பட்ட ஒவியங்கள் நிறைந்த கலைக்கூடங்களாகவும் அமைந்த செய்தியினைக் காணமுடிகின்றது. ஒவியங்கள் நிறைந்த பளிங்கு வறையில் தங்கிய செய்தியும் அவ்வறையின் மேற்கூரையில் ஒவியங்கள் தீட்டப்பட்டு இருந்தன என்பதையும் கலைஞர்களின் திறனால் ஒவியமும் வளம் பெற்றன என்பதையும் ஜனிமேகலையின் செய்திகளால் அறிய முடிகின்றன.

பெருங்கதையில், ஜூவேறு நிறங்களால் பல்வேறு வகையான கூகள், கொடி, கல்விய மீன், களியு, பிடி, அன்னவீஜை, அரிமாறை, பொலை, பாவை, பறவை,, போன்ற ஒவியங்கள் எழுதிய திரை கட்டிலின் விதானமாய் அமைந்திருந்தது என்ற செய்திகளும் பல்வகையான சித்திரக் கூடங்கள் பற்றிய செய்திகளும் காணமுடிகின்றது.

“சித்திரம்பலம்”²³

“சித்திரக் கூடம்”²⁴

“ஒவியச் செய்கையின் நிலாவரி முற்றம்”²⁵

“சித்திரம் கைவினைக் கண்ணார் மாடம்”²⁶

“சித்திரம் பயின்ற செம்பொன் விதாளம்”²⁷

“சித்திரமுதுகவர் வித்தக வேயுள் ஆவணம்”²⁸

“வித்தகர் வினைஞர் பத்தியிற் குயிற்றிய சித்திராலை”²⁹

என வரும் பெருங்கதையின் வரிகளால் கட்டடங்களில் கூரோவியங்களாய் சிறப்பற்று இருந்த செய்தியினையும் அவற்றில் கூலைபொன்றிற்மாகிய மஞ்சள் வண்ண ஒவியங்களால் உள்ளறை கூரு (Interior decoration) செய்யப்பட்டமையும் நெடுநல்வாடையில் கூலைபெறு ஒவியச் செய்திகளாகக் காணப்படுகின்றன. மரச்சட்டங்களில், நீர் விளையாட்டிற்கும், ஒவியர் தமது புனைவுக்குரிய கூலைபெற்றதை அமைத்ததற்கும் அரக்கு நிறத்தைப் பயன்படுத்தி கூலைனார் என்பதை நெடுநல்வாடை (80,81), சிறுபாணாற்றுப்படை (14,256), நற்றினை (341) எடுத்துரைக்கின்றன. யவனர்களுடைய நோட்டர்பால் ஏற்பட்ட சில மாற்றங்களைச் சுட்டுவன போலவும் அபற்றில் சில அமைந்துள்ளன.

18 ஜனிமேகலை 3:167–168 20 சிலப்பதிகாரம் நீட்ப்படைக்காலத் 202-2
19 நெடுநல்வாடை 159–163 21 சிலப்பதிகாரம் நடுக்காலத் 8-87

22 மேலது 3:207-31 21:129–138

26 மேலது 3:8:35–36

23 மேலது 1:33:104

27 மேலது 1:37:14

24 மேலது 1:34:136

28 மேலது 5:36–39

25 மேலது 4:12:13–14

29 மேலது 3:4:14–15

“யவன ரியற்றிய வினைமான் பாவை கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து”³⁰

எனவரும் உரையால் யவனரியற்றிய வினைமான் பாவையு குறிப்பிடப்படுகின்றது.

“கைவல் கம்பியன் கவின் பெறப்புனைந்த செங்கேழ் வட்டஞ் சுருங்கிக் கொடுந்தறிச் சிலம்பி வானுல் வலந்தன தூங்க”³¹

எனக் கைவல் கம்பியன் புனைந்த அழகிய வடிவத்தையும் செம்பியன் றன்ன செய்வறு நெடுஞ்சவர் “உருவப்பஸ்பூ வொருகாட் வண்ணுக் கருவொடு பெயரிய காண்பிள் நல்லில்”³²

என்னும் தொடர்களால் நெடுஞ்சவரின் இடையே பல்வை உருவப்பஸ்பூ வொரு கொடி போன்று வரையப்பட்ட செய்தினையும் “மூல்லைப் பல்போ துறைப் பூநிரத்து மெல்லிதின் விரிந்த பேர்க்கை மேம்பத்து நூணைபுனை ரண்ணத் தூநிறக் தூவி இணையனை மேம்பதப் பாய்ச்சனியிட்டுக் காட் கொண்டி கழுவறு கலிங்கத்துத் தோட்டமை தூமடி விரித்த சேக்கை”³³

என உள்ளறை அலங்காரக்கலை ஒவியம் அமைந்தமையும் நெடுநல்வாடை எடுத்துக்காட்டுகின்றது.

புனையா ஒவியம்

நிறங்கள் திட்டப்பெறாது மேலோட்டமாக கோட்டுருவமா வரையப்பட்ட வடிவம் புனையா ஒவியம் எனப் பெயர் பெற்றது ஒவிய வடிவினைக் கோடுகளால் மெல்லியதாக எழுதிப் பின்ன அவ்வோவியத்திற்கு வண்ணம் தீட்டுதல் முறையாகும். ஆனால் அவ்விரண்டு நிலைகளும் நிறைவு பெறாது அமைந்த ஒன்றையே புனையா ஒவியம் என்று அழைப்பார். இவ்வகை ஒவியங்கள் எழுதப்பட்ட செய்தியினை,

30 நெடுநல்வாடை 101-102
31 மேலது 57-59

32 மேலது 112-114
33 மேலது 130-138

“அம்மா சூர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு புனையா ஒவியம் கடுப்பப் புனைவில் தனிரே மேனித் தாய கணங்கின்”³⁴

என வரும் நெடுநல்வாடையின் வரிகளுக்கு, வண்ணங்களைக் கொண்டெடுமுதாத வடிவைக் கோட்டின சித்திரத்தையொப்ப என ஒரிவாக்கினியர் உரை எழுதுகின்றார்.

“மனையகம் புகுந்து மனிமேகலைதான் புனையா ஒவியம் போல நிற்றலும்”³⁵
“புனையா ஒவியம் பூற்போந் தென்ன”³⁶

என வருகின்ற மனிமேகலையின் தொடர்களாலும் புனையா ஒவியம் அமைந்த செய்தியினை அறிய முடிகின்றன.

வண்ணச் சிதறல்

வண்ணங்களின் கலைவையும் அதன் சிதறல் வெளிப்பாடுகளில் பலவேறு நிறங்கள் பரவி ஒவியத் தோற்றும் பெற்றன. இக்காட்சியை வம்மாக மதுரைக் காஞ்சியில் சுற்றுச் சூழல் வண்ணக் காட்சியாகக் காற்பட்டுள்ளது. அதில்

“நீலத்தனை பைம்பயிர் மிசைதொறும் வெள்ளியன் ஒன்வீ யுதிந்து கரிமுகிழ் முகண்டையொடு மூல்லை தாஅய் மணிமருள் நெய்தல் உறுபுக் காமர் துணிநீர் மெல்லவல் தொய்யிலொடு மலர் வல்லோன் தைஇய வெறிக்களங் கடுப்ப”³⁷

எனக் குறிக்கப்படும் காட்சியில் வண்ண மலரும் கொடியும் கிலைகளும் தரை மீது உதிர்ந்து பரவிக் காணும் வண்ணத்தின் வெளிப்பாடு சிதறிய வண்ணங்களின் காட்சியாகவும், அக்காட்சிகளை காரணம் வெறியாடு களத்தை ஆடுகளமாக்கிய வல்லோனின் ஏற்படுதல் நிகழ்த்திய நிகழ்கலையின் ஆட்டத்தால் ஏற்பட்டது என்பதையும் மதுரைக் காஞ்சி குறிப்பிடுகின்றது. இலையுதிர் காலத்தில் இலைகளும் பூக்களும் வண்ண மிகுதி பெற்று வீழ்ந்து பாந்து கிடக்கும். வீழ்ந்த இலைகளும் பூக்களும் சுற்றுச்சூழல் ஒவியக் கோட்பாட்டினைக் கொண்டதாகும். தொன்மையான ஒவியங்களில் இயற்கைச் சூழல் வெளிப்பாடு என்பது தமிழக ஒவிய

34 மேலது 147
35 மேலது 16:130-131

36 மேலது 88
37 மதுரைக்காஞ்சி 279:84



பல்லவர் கால ஒவியங்கள்

தமிழக ஒவியக்கலை வரலாற்றில் சான்றுகளுடனும் மன்னுகளின் ஆதரவுடனும் வரையப்பட்ட ஒவியங்களில் தொன்றானவை எனக் கருதப்படும் வரைவுகள் பல்லவர்களுடைய காலத்தையே சாரும். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னுகளான முதலாம் மகேந்திரவர்மன், இராஜசிம்மன் ஆகிய இருவருக்கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். இவர்களின் மகேந்திரவர்மன் ஒரு சிறந்த ஒவியனாகக் குறிப்பிடப்படுகின்றார். மகேந்திரவர்மன் காலத்து ஒவியங்கள் மிகுதியாகக் காணவாய்ப்பில்லை எனக் கருதினாலும் இம்மன்னன் ஒவியக் கலை மிகுந்த ஆர்வமும், கண்டதையும் உணர்ந்ததையும், சூரிய கலைத்தியால் உணர்த்தும் பாங்கினை உணர்ந்த அக்காலக் கலை ஆர்வலர்கள் சிற்ரகாரப்புலி எனப் பெயர் கட்டி சிறப்பித்துக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

கல்லை கலையாக்கிய மாமன்னன் மகேந்திரவர்மன் வண்ண ஒவியங்களையும் படைத்துள்ளான். இவற்றில் மாமன்று குறிப்பிடத்தக்கதாகும். ஆயினும் இராஜசிம்மன் காலத்திற்குரிய ஒவியங்களே தற்பொழுது மிகுதியாகக் காண முடிகின்றன. கலைக்கடல் என அழைக்கப்பெற்ற இராஜசிம்மன் கால ஒவியங்களே பல்லவர்களின் புகழுக்குரிய ஒவியங்களாகும்.¹ காஞ்சி கைலாயநாதர் ஆலயத்தில் உள்ள ஒவியங்கள் இந்திய அரசுத் தொல்லியல் ஆய்வுத்துறையின் வாயிலாக வெளியிட்டிருக்கிற வெளிக்கொண்டு வரப்பட்டன. பணமலை, ஆர்மாமலை போன்ற இடங்களில் காண

கிடைக்கின்றன. ஒவியங்கள் இந்தியக் கலை மரபின் சிறப்பியல்புகளுக்கு முழுமொத்தம் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, கி.பி. 8மாம் நூற்றாண்டு முதல் அரசமரபினர் வளர்த்த ஒவியங்கள் கலைக்கடலில் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் இக்காலத்திற்கு முழுமொத்தம் ஒவியங்கள் காலப்போக்கில் மறைந்தும், சிதைந்தும், அழிந்தும் போயின எனப் பொதுவாகக் கருதப்படுகின்றது.

ஈமண்டுரே ஒவியம்

சித்திரகாரப்புலி எனத் தன்னை சிறப்பிக்கும் பெருமை கொண்ட முதலாம் மகேந்திரவர்மன் மாமன்று என்ற இடத்தில் எடுப்பித்த ஒவியங்களைக் கோயில் ஒன்றுள்ளது. இக்குடைவரையானது சித்திரகாரப்புலி மகேந்திரவர்மன் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ஒவியப்படும் ஒவியங்களின் வண்ண எச்சங்கள் இங்கிருந்த ஒவியங்களை நினைவு கூர்கின்றன. ஆனால் முழுமையான ஒவியங்கள் எதுவும் காண இயலவில்லை. இருப்பினும் கிடைக்கிறவர்மன் காலத்து ஒவியங்கள் இங்கு முழுமையாக இருந்துள்ளன என்பதை ஒவிய எச்சங்கள் மட்டுமே காட்டுகின்றன.

காஞ்சி கைலாயநாதர் கோயில் ஒவியம்

பல்லவர் காலத்து ஒவியங்களில் மிகச் சிறந்ததாகக் கருதப்படும் ஒவியங்களை காஞ்சி கைலாயநாதர் கோயில் ஒவியங்களில் கண்ணலாம். இக்கோயில் கலைக்கடல் இராஜசிம்மன் மன்னனால் சுடப்பட்டதாகும். கைலாயநாதர் திருக்கோயிலில் முதல் நுழையாயிலின் வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு பக்கங்களிலும் இராஜசிம்மனின் மனைவியாகிய இரங்கபதாகையால் சிற்றாலயங்கள் சுடப்பட்டுள்ளன. வடக்கு புறத்திலுள்ள ஆறு சிற்றாலயங்களும், நூற்குப் பகுதியில் இரண்டு சிற்றாலயங்களும் இரங்கபதாகையால் சுடப்பட்டவை. இச்சிற்றாலயங்கள் அனைத்தும் ஒவியக்கலைகளாகவே உள்ளன. தெற்கு, மேற்கு, வடக்கு எனச் சிறந்துகூடிய வலம் வரும் முறையில் இத்திருக்கோயிலைச் சுற்றி கூடியத்தெட்டுச் சிற்றாலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒவியங்களைக்காரத்தால் சிறப்புற்றிருந்தன. இங்கிருந்த ஒவியங்களை முதன்முதலில் ஆய்வு செய்த பெருமைக்குரியவர் கபிரியேல் முவோகாராய் என்னும் பிரான்சு நாட்டு ஆய்வாளராவார். சுங்கம் கலைக்கடலினை குலோத்துங்க சோழத் தேவர் என்ற கல்வெட்டு கலைகளை இருந்துள்ளது. இந்த கல்வெட்டானது காலப்போக்கில் சுதை பூசிப்பினர் ஒவியங்களும் தீட்டப்பட்டுள்ளன.

1. இரா. நாகசாமி, ஒவியப்பாவை, சென்னை, 1979, பக். 80-87

மற்றொரு வகை வரைவுகள் 12 ஆம் நூற்றாண்டின் பிற்கால சோழர்கள் காலத்தில் வரையப்பெற்ற ஓவியங்களாகவும் சில காணப்படுகின்றன. வேறு ஒரு தொகுப்புக்குரிய ஓவியங்கள் 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குமார கம்பணன் என்ற விஜயநக அரசன் காலத்தில் வரையப்பெற்ற வண்ண ஓவியங்களாகும். குமார கம்பணன் காஞ்சி மாநகரை கைப்பற்றியவுடன் கைலாசநாதர் திருக்கோயிலுக்கு நேராக வந்து வழிபாடு வந்தபொழுது இக்கோயிலில் வழிபாடு நிகழ்வுகள் இல்லாதிருப்பதை அறிந்து வருந்தி மீண்டும் கோயிலில் வழிபாடு சிறக்கச் செய்ததாக இக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. எனவே, இக்கோயிலில் முன்று வகை ஓவியங்கள் வெவ்வேறு காலங்களுக்குரியனவாக உள்ளன.


காஞ்சி கைலாசநாதர் திருக்கோயில் ஓவியங்கள் அளவில் குறைந்து அழகில் நிறைத்து காண்பான வண்ணம், ஓவிய அமைதி உத்தி, புலப்பாடு, வரைவுத்திறன் என்பன மிகவும் வியந்து பாராட்டு தன்மைகளைக் கொண்டன. நாகசாமி தனது ஓவியப் பாவையில் கீழ்க்கண்டவாறு இக்கோவில் ஓவியங்களைக் கண்டு வியந்து கூறுகின்றார்.²

அஜந்தா குகை ஓவியங்களைப் பற்றி
உலகம் அறியும். அங்குள்ள ஓவிய
உருவங்களில் காணப்படும் பாவத்திற்கோ,
வண்ணங்களின் மென்மைக்கோ, கோடுகளின்
எளிமைக்கோ எந்த விதத்திலும் குறைந்தவையல்ல
இங்குள்ள ஓவியங்கள். இன்னும் கூறப்போனால்,
ஒரு சில இடங்களில் அஜந்தா ஓவியங்களை
மிஞ்சம் வண்ணம் இருக்கிறோம் என்று கூறுவது
போல, இவை காட்சியளிக்கின்றன. இங்கு
காணப்படும் ஓவியங்கள் மிக அதிகமாக
உள்ளன என்று நினைத்துவிடக்கூடாது.
இருப்பவை என்னவோ நாலைந்து
ஓவியங்களின் பகுதிகள்தாம். இருப்பினும்
அவற்றின் அழகை முகப்பொலிவை இனிய
வண்ணங்களின் தன்மையைச் சொல்லால்
விரித்துரைக்க இயலாது. சென்று பாருங்கள்

2. இரா. நாகசாமி, ஓவியப்பாவை, சென்னை பக். 8.2

எனத் திறம்படக் கூறியுள்ளார். இவரது கூற்று எவ்வளவு ஓவியங்களை என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு நிகழ்வு தமிழக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாளுக்கிய தேசத்து மாஸ்மனன் விக்கிரமாதித்தன் காஞ்சி மீது போர் தொடுத்தான். செல்வதுக்கும் சாளுக்கியனுக்கும் இடையே நடந்த இந்தப் போரில் செல்வதேசம் முழுமைக்கும் அழிந்தது என்றிருக்க வேண்டும் என்ற பீம் கோபத்தால் விக்கிரமாதித்தன் போரில் செயல்பட்டான். சாளுக்கியில் உள்ள ஓவியோரு அங்குலத்தையும் தூள் தூளாக்காமல் பீம் என்று வீரசபதம் புரிந்து காஞ்சியைக் கைப்பற்றி நகரில் முழுந்தவன் காஞ்சிக் கோயிற்கலையின் பெருமை, சிறப்பு, அரிய ஓவியங்கள் இவற்றைக் கண்டு வியந்து நின்று காஞ்சியின் எந்தப் புறநியையும் அழிந்து விடாதீர்கள் என்று தம் படை வீரர்களுக்கு மனை பிறப்பித்தானாம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமுனைக்கு முழுட்ட ஒரு கலை களாஞ்சியம்தான் கைலாசநாதர் திருக்கோயில் ஓவியங்கள்.

இங்குள்ள ஓவியங்களில் பல சிதைவடைந்தவை. சில ஓவியங்களைவொகுவும் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலில் உம்பெறும் அழகிய வண்ண ஓவியங்களில் சிறப்பிற்குரியது சோமாஸ்கந்த மூர்த்தியாகும். சிவபெருமான் உமையவளோடு மாங்குடன் அமர்ந்திருக்க இவர்களுக்கு இடையே உமையின் மூடியில் கந்தன் மூர்ந்தி திருக்கின்றான். மார்த்திம் சன்னவீரம் சன்னநும் வீரச் சுங்கிலிபோல் மாலை அணிந்து வடவமாக உள்ளது போல் ஓவியாற்றில் காட்டியள்ள திறன் பியக்கத் தக்காரும். சிவபெருமானின் ஏறில் தோற்றுப் பெரும் பகுதி [7 ஆம் நூற்றாண்டு]



நிலையில் உள்ளது. மழுவேந்திய இடக்கரமும், வாகுவையம் பூண் மற்றொரு கரத்தின் பகுதியுமே தற்பொழுது காணமுடிகின்றது ஆனால் உமையாளின் எழிற்முகத் தோற்றுத்துடன் முழுமையாகக் கோட்டுருவில் வரையப்பெற்ற இந்த ஓவியம் வெண்மை, மஞ்சள், நீலம், பச்சை, காவி, விப்பு ஆகிய வண்ணங்களின் கலவையால் நிரப்பப்பட்டுப் பொலிவுடன் வெளிப்படுகின்றது. இக்கோயிலின் அணைத்துப் பகுதிகளிலும் வண்ண ஓவியங்களால் அழகாட்டப் பெற்றிருந்துள்ளது. ஆனால் தற்பொழுது சிதைந்தும், மறைந்தும், அத்துவிட்ட காரணங்களால் பல்வேறு இடங்களில் பலவாகு தோற்றம் வெளிப்படுகின்றன. கோட்டு வரைவுகளும் வண்ணப் பூச்சுக்கள், வண்ணக் கலவையின் வெளிப்பாடும், நிழலாடும் தன்மை ஒளித்திறன், கட்டடமைப்பு, வண்ண மரபு ஆகிய உத்திகளை காணும் பொழுது இந்த ஓவியம் மிகப் பெரும் புகழ்சேர்க்கும் கைப் படைப்பு எனக் கூறலாம். இங்குள்ள சிற்றாலயம் எண் 3, 23, 41, 43 ஆகிய மண்டபங்களில் சோமாஸ்கந்தர் ஓவியங்கள் காணப்படுகின்றன. எண் 41 ல் உள்ள மண்டபத்தில் கோட்டுவருவமாக சோமாஸ்கந்தர் ஓவியம் உள்ளது. சிற்றாலயம் எண் 8 - ல் உள்ள யோகப்பட்டத்துடன் யோககேஸ்வரர் திருவுருவ ஓவியம் மஞ்சள், பச்சை, சிவப்பு, காவி, ஆகிய நிறத்தால் வரையப்பட்டுள்ளன. ஆலயம் எண் 23-இல் திரிபூரநாதகர் திருவுருவ ஓவியம் பச்சை நிறத்தில் உள்ள பின்புலத்தில் சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் ஓவியம் உள்ளது. எண் 25-இல் கோட்டுருவ வரைவாக நடராசர் திருவுருவம் காணப்படுகின்றது. எண் 26-இல் தட்சிணாமுரத்தியின் ஓவியம் பச்சை வண்ணப் பின்புலத்தில் காவி கலந்த சிவப்பு வண்ணப் பூச்சுடனும், தலையில் உள்ள சடாபாரம் இடையிடையே பொன் (மஞ்சள்) வண்ணத்திலும் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. எண் 27-இல் தென்பக்கச் சுவரில் மஞ்சள், பச்சை, கிளிப்பச்சை நிறத்தில் திருமாலின் திருவுருவம் ஓவியமாய் திகழ்கின்றது.


கலையநாதர் திருக்கோயிலின் மற்றொரு சிற்றாலயத்தில் எண் 28-இல் நான்முகனின் திருவுருவம் கம்பீரமான முகத்தோற்றப் பொலிவுடன் மஞ்சள், சிவப்பு, பச்சை ஆகிய வண்ண ஓவியமாகக் காணப்படுகின்றது. இந்த ஓவியத்தின் அருகேயுள்ள எதிர் சுவரின் மீது யோகாசனத்தமர்ந்து யோக பட்டம் தரித்து ஆகமங்களை உரைக்கின்ற ஆன்றோர்களைச் சிவப்பிராளின் வண்ண உருவம் கொண்ட தொகுப்பில் அழகாக வரையப்பட்டுள்ளது. காலத்தால் வண்ணம் அதன் இயல்புகளை இழந்திருந்தாலும் எஞ்சியுள்ள இந்த

நிலையில் வரைவு உத்தி, வண்ணக்கலை, படிமக் கலைக் கூருகள் என்ற நிலையில் பல்வேறு கலை ஆய்வுகளை நிகழ்த்தக் கூடிய நன்மைகளை இந்த ஓவியங்கள் பெற்றுள்ளன.

இச் சிற்றாலயத்தின் அருகே உள்ள மற்றொரு மண்டபத்தில் பிப்ரவரையின் எழிற்பொலிவுடன் திகழும் கின்றைப் பறவைகளின் நிறங்கள் காணப்படுகின்றன. பறவைகளின் கால்களுடன் கூடிய நிறங்களும் இசைக் கருவிகளை இயக்கும் வடிவங்களும் பிப்ரவரையிலும் ஊதும் உருவங்களும் கின்றை வடிவங்களில் இடம் பெறுகின்றன. இயற்கையின் வெளிப்பாடுகளாக உள்ள பறவைகளின் ஓவியங்கள் முழுமையாக உள்ளன என்பதால் சுற்றுச்சூழல் வெளிப்பாடு உத்தி பல்லவர் காலத்தில் எவ்வாறு இருந்துள்ளது என்பதை அறிய இந்த ஓவியங்கள் உதவுகின்றன. பறவைகள், நிறங்களை ஓவியமாகத் தீட்டும் கலைக்கோட்பாடு மிகத் தொன்மையான தமிழர் மரபுகளில் ஒன்றாகும். இயற்கை வெளிப்பாடு, உண்மை வெளிப்பாடு, மீவியற் வெளிப்பாடு, மந்திரச் சங்குகளுக்குரிய மந்திர வெளிப்பாடு எனப் பல்வேறு நிலையில் நிறாலம் தொட்டு வளர்ந்து வரும் கலைத் தொடர்ச்சி இந்த பறவை ஓவியங்களின் வாயிலாகப் பெறப்படும் தமிழரின் ஓவியக் கோட்பாடு எனக் கூறலாம்.

பணமலை ஓவியம்

கலைக்கடல் என்றழைக்கப்படும் இராஜசிம்மனால் கட்டப்பட்ட கோயில் பனமலைத் திருக்கோயிலாகும். பனமலைக்கோயிலில் பிப்ரவரை மிகுதியாக இடம் பெறவில்லை. கட்டுமானச் சுவர்கள் சூருக்கருவங்கள் இல்லாத வெற்றுச் சுவர்களாக இருக்கின்றன. நிறனை வாய்ப்பாகக் கொண்ட அலங்கார உத்தியின் பாங்காகவும் வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். இங்குள்ள பனமலை சூவர் என்னும் தாலகிர்ஸ்வரர் கோயிலில் முக்கோல் சுவருடன் விணைத்துக் கட்டப்பெற்றுள்ள வெளிப்பக்கச் சிற்றாலயங்கள் நெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று புறங்களிலும் உள்ளன. இத்திருக்கோயிலில் இரண்டு பல்லவர் காலச் சிறப்புக்குரிய ஓவியங்கள் உள்ளன. வடக்குப் புறத்திலுள்ள சிற்றாலயத்தில் வானியாகத் தேவியானவள் வலது காலை ஊன்றி, இடது காலை ஆய்யாரமாக வளைத்து வைத்திருக்கும் எழிற்கோலம் பல்லவர்களின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். தேவியின் ஆடைகள் கொட்டகளாலும் பூக்களாலும் அலங்காரம் பெற்றவை. மென்மையான கோட்டு வரைவுகள் முக பாவத்தை வெளிக்காட்டுகின்றன. கண்



பண்மலை ஓவியம், பக்ஞவர் காலம்

ஓவியங்களுடன் ஒப்பிடக்கூடிய பாணியை இப்பல்லவர் ஓவியங்கள் பெற்றுள்ளன. கோட்டுருவத்தால் மகுடமும் இளம் மஞ்சள் வண்ணத்தில் திருமுகமும், இளம் சிவப்பு நிறத்தில் எழிற்கொஞ்சம் உடலும் சிவப்பு, மஞ்சள் கலந்த மென்மையான கலவையில் வெளிப்படும் வண்ணத்தில் மேல் ஆடையும் கொண்டுள்ள பாணி பல்லவர் ஓவியக்கலைத் திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாரும்.

வடதிசையில் உள்ள சிற்றாலயத்தின் கவரில் சம்காரத் தாண்ட வம் என்னும் ஊழிக் காலத்தின் இறுதியிலே அனைத்துலகத்தையும் அழித்து சிவபிரான் ஆடுகின்ற ஊழிக்கூத்து வண்ண ஓவியமாகத் திகழ்கின்றது. ஒரு முழங்காலைத் தரையில் ஊன்றி மறுகாலை மடித்துக் கரங்களை எல்லாம் வீசி ஆடுகின்ற ஆடற்பெருமானாக


நீந் அரிய வண்ண ஓவியம் காட்சியளிக் கின்றது. இக்காட்சியை மூலமந்து கண்ணுற்ற அவ்வானந்தத்தில் லயித்து எழிலாய் மூடபொலிவுடன் ஏந்திமூடியாய் நிற்கும் அன்னை பவானியின் மற்றொற்றும் பல்லவர் ஓவியக்கலைப் பாணிக்கும் சிற்பக் கலைப் பாணிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாரும்.

நாமரமலை

வட ஆற்காடு மாவட்டம் மலையாம் பட்டு என்றும் ஊரிலிருந்து உள்ளது. தொலைவில் ஆர்மாமலை உள்ளது. இது ஒரு குன்று குழ் மலைப் பகுதி. சங்க காலத்திற்குரிய தொல்லியல் சான்றுகளும் பி.பி. 8 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த தமிழில் ‘கடைக்கோட்டு யிருத்த நந்தி படார்மாணாக்கர்’ என்ற தாமரை மலர் பீடக்கல்லில் உள்ள கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவரது காலத்தில்தான் இப்பகுதியில் உள்ள இயற்கையான குகைத் தளமும் மலையால் கட்டப்பெற்ற வாழ்விடக் கட்டடங்களும் பயணபடுத்தப் பட்டிருக்க வேண்டும் என டாக்டர் இரா. நாகசாமி கருதுகிறார். சிறந்து போன மன் கவர்களிடையே எஞ்சியுள்ள ஒரு சில ஓவியங்களே தெளிவாக உள்ளன. பெரும்பகுதி ஓவியங்கள் காலத்தாலும் மழையாலும் அழிந்துபோயின. சிறைவுகளாகிய ஓவியங்களின் எச்சங்களில் சிறு சிறு வண்ணப்பகுதிகள் பழமையை பறிவு செய்கின்றன. ஒரு இடத்தில் மட்டும் ஒரு முகம் காட்சி யளிப்பது பழமையான கலை வரலாற்றை கூறும் முகமாகவுள்ள நாகக் கருதலாம்.

ஆர்மாமலை குகை தளத்தில் உள்ள மேல் விதானப் பாறையில் ஓவியங்கள் கட்டங்களாகப் பிரிக்கப் பெற்ற பகுதிகளில் இடம் பெறுகின்றன. சுதைப் பூச்சுக்குமேல் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. ஒரு மையச் சதுரத்தைச் சுற்றிலும் எட்டு சதுரக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஓவியத்தளமாகக் காட்சியளிக்கின்றன. எட்டுக் கட்டங்கள் என்பன எட்டுத் திசைக்குரிய திசைக் காவலர்களின் ஓவியங்களுக்குரியவையாகும். நீள்தாடியும் தீப்பிழம்பு போன்ற மூடியும் மார்பில் பரவி நிற்கும் புனைலும் காட்சியளிக்கும் வண்ணம் அங்கிதேவன் தன் எழில் தேவியுடன் ஆட்டின் மீது அமர்ந்து பறந்து வரும் காட்சியும் அக்னி தேவனை தாங்கிவரும் வெள்ளாடும் விஶேஷமித்துள்ள இடக்கரமும் மற்ற தரித்த வஸரக்கரத்துடனும் பறந்து வருவது போல் காட்சியளிக்கின்றார். மற்றொரு கட்டத்தில் மாருமைக்கடா ஒன்று முட்டப் பாய்வது போல் விரைந்து வருகின்ற பாணியில் ஓவியம் ஒன்று இடம் பெறுகின்றது. இது எம் தேவனின்

வாகனம். எனவே, இவ்விரண்டு ஓவியங்களும் திசைக்காவலர் என்பதால் பிற கட்டங்களிலும் திசைக்குரியவர்களே வணக்கி ஓவியங்களாக வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதலா மேலும் இங்குள்ள அக்னியின் ஓவியம் தென்கிழக்கு மூலையிலும் என்ன தென்திசையிலும் கட்டப்பட்டுள்ளனர் என்பதாலும் திசைக்குரியவர்களின் ஓவியங்களே இதில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. மற்றொரு ஓவியத்தொகுப்புள்ளது. அத்தாகம் காட்டப்பட்டுள்ளது. இத்தாகத்திலுள்ள தாமரையில் மொட்டுகளும் பூக்களும் காவி நிற ஓவியங்களாக காட்சியளிக்கின்றன. திரண்டு விரிந்து காட்டப்படும் தாமரை இலைகள் கிளிப்பசை வண்ணத்தில் ஓவியமாக உள்ளன. யானை மீன் ஆகிய வடிவங்களும் உள்ளன. பிற வடிவங்களும் காநிறத்தில் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பகுதியில் கொடிகளு இலை தளிர்களும் வரையப்பட்டுள்ளன. இறக்கையை ஏழிலா விரித்துத் தலையை புறத்தோற்றமாம் திருப்பி பார்த்து நிற்று அழகிய அன்னங்கள் சமன ஓவியக்கலையின் கோட்பாட்டிலே ஒட்டித் தொன்றுதொட்டுப் பின்பற்றப்படும் மரபாகவும் கருதலா ஏனெனில் ஆர்மாமலை ஓவியங்கள் குறிப்பாகத் தடாகமும் அது வரைவு வெளிப்பாட்டு உத்திகளும் எல்லோரா கைலாசநாத ஒற்றைக் கல் குடைவரைக் கோயில் உள்ள தாமரைத் தடாக கலை வடிவமும் சித்தன்னவாசல் தடாக ஓவியமும் ஒரு பெரும் மரபின் ஒத்த வெளிப்பாடுகள் எனக் கருத வேண்டியுள்ளது.




குடைவரை ஓவியம், சித்தன்னவாசல்.

தாந் அலங்கார ஓவியம்

தாந் அலங்கார ஓவியங்கள் என்பன பிற கலைப் படிகளின் மீது வரையப்பட்டுள்ளவையாகும். இவ்வகை ஓவிய வெளிப்பாடு என்பது கற்சிற்பங்களை வண்ண ஓவியக்காகக் காட்டும் உத்தியாகும். தூண்களும், நீராறைகளும், பொதிகைகளும் அலங்காரமும் எழிற்கொஞ்சம் குறைஷாச கதைச் சிற்பங்களில் கண்களில் பூசப்பட்ட ஓவியங்கள் உள்ளிடுகின்றன. சிற்பங்களின் திருவுருவத் தன்மையான ஓவியங்களையும் லட்சணங்களையும் வெளிக்காட்ட இந்த உத்தியாகவுடையதுபட்டுள்ளன. இவை அக்கால மக்களின் வாழ்க்கைச் சூழல், படைப்புக்கள், பயன்படும் பொருட்களின் வெளிப்பாடுகள் உடைத்து உணர்த்தக்கூடியன. எனவே, கலைவெளிப்பாடாகவும், கோயில் வெளிப்பாடாகவும் கருத்துப் புலப்பாடாகவும் பொதுமிலையில் ஓவியங்கள் பூசப்பட்டும் வரையப்பட்டும் உள்ளன. காஞ்சிகாலாயநாதர் திருக்கோயிலின் வண்ண அலங்கார ஓவியங்கள் மாமல்லை கடற்கரைக் கோயில், குடைவரைக் கோயில், குடைக் கற்கோயில் போன்றவை இவ்வவை அலங்கார வண்ண நிலைகளைக் கொண்டிருக்க வேண்டும் என கருதவாய்ப்புண்டு. கோயிற் கட்டுமானங்கள் மீது சிற்பங்களைச் செதுக்கியும் அனிகள் இல்லாத நிலையில் கற்கவர், தூண், விதானம் எனக் கட்டப் பகுதிகளிலும் சிற்பியால் அலங்காரம் செய்யப்பட்டன. அனிகள், ஆயுதங்கள், அனிக்கருக்கு வரைவுகள் எனப் பல்வேறு வெளிப்பாடுகள் கல்லின் தன்மைக்குரிய வண்ணமாகவும், அலங்காரம் செதுக்கி உருவங்களாகவும் திகழ்கின்றன. இவற்றில் வெளிப்பாடு, நிழற்படுத்திறன், கட்டமைப்புப் புலப்பாடு நிலைகள், இயற்கை ஒளியின் தன்மைக்கு ஏற்ப உணர்ப்படுவதாகும். பாறைக் குளியின் வெளிச்சத்திற்கேற்பவும், தூரத்திற்கேற்பவும் அனிகளின் கலைத்திறன் வெளிப்படுகின்றது. ஒளி, தூரம் ஆகிய நிலையையும் எளிதில் உணர்த்தக்க உத்தியாகவும் வண்ணம் பூசப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அலங்கார வண்ணங்கள் பூசப்படும் தன்மையுடன் சிற்பங்களின் தத்துவங்களை உணர்த்தக்கூடிய குணங்களின் வெளிப்பாட்டுக்கு உதவும் உத்தியாகவும் அலங்கார ஓவியங்களும் வண்ணப்பூச்சும் உதவுகின்றன.

திருக்கைலாயநாதர் கோயில் திருச்சுற்றின் கிழக்குப் பக்க வாய்வு வாயிலின் இரு புறங்களிலும் உள்ள சுவரின் மீதுள்ள பூசங்கள் வண்ண ஓவியப் புலப்பாடு கொண்டு விளங்குகின்றன.

சிற்பங்களின் மீது பல இடங்களில் கதை பூசப்பெற்று அதன் மீது வண்ணம் கொடுக்கப்பட்டும் உள்ளன. இப்பகுதியில் உள்ள மகிளாசுரமர்த்தினியின் சிற்பம் வண்ண அலங்காரம் கொண்டது திருவுருவத்தின் தலைப்பகுதியின் இருபுறங்களிலும் இரண்டு குடைகள் காட்டப்பட்டுள்ளன. அவை மஞ்சள், பச்சை, சிவப்பை நீலம் ஆகிய வண்ணத்தால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. என்றால் 58 இல் இடம் பெறும் கஜலெட்சுமியின் திருவுருவம் கதையாக பூசப்பெற்று வண்ணங்களால் தீட்டப்பட்டும் உள்ளது.



6

சோழர் கால ஓவியங்கள்

இந்திய ஓவியக்கலை வரலாறு என்பது அஜந்தா, பாக்டிரியா, தெப்பாலை மூலமாக இருக்கின்றது. இந்த கலைவரலாறு சோழர்காலமாகத் தென்னிந்தியாவிற்குத் தொடர்புடையதாகக் கூறப்படவில்லை. ஆனால், தஞ்சாவூர் பெருவடையார் கோயில் மீண்டும் அன்னாமலை காலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கே. கோவிந்தசுவாமி அவர்களால் கூடுபிடிக்கப்பட்டதும் இந்திய வரைபடத்தில் தஞ்சாவூர் மூலமாகப் பெற்றத் தொடங்கியது. அஜந்தா, பாக்டிரி, மூத்து சிக்கியா போன்ற பிரச்சாரினில் காணப்படும் வண்ண ஓவிய வரைவு உத்தியையும் கூடுமில்லை என்றாலும் தஞ்சை ஓவியம் பெற்றுள்ளது என்பது கூடுமில்லை என்றாலும் தஞ்சை ஓவியக்கலை வரைவதற்கு ஏற்பாடு கூக்கு எப்படி போதிய வெளிச்சம் உள்ளே பெற முடிந்தது என்றாலும் ஆனந்த கே. குமாரசுவாமி வினா எழுப்பினார்¹ "தஞ்சாவூர் மீண்டும் அன்தத்தின் முதற்தளத்தின் கருவறை வெளிச்சுற்றுச் சுவரிடையே வரையாறு வெளிச்சத்தைப் பெற முடிந்தது? எவ்வாறு மிகப் பெரிய ஓவியக்கலை நூனுக்கமாக வரைய முடிந்தது? என்பதைக் காணும் போது தமிழக ஓவியக்கலை மரபு என்பது சிறந்த தொழில் பிரச்சார்களால் வரையப்பட்டும், வளர்க்கப்பட்டும், பாதுகாக்கக்கப் பட்டும் வரப்பட்டுள்ளது என்பது பெரும் வியப்பாக உள்ளது. பொருது நிற்கும் விமானத்தைக் கட்டியக் கட்டடக்கலை வல்லுநர்

¹ "It is difficult to understand how the work can have been done in such poorly lighted halls" See; Ananda K. Gomaraswamy, Indian and Indonesian Art, P. 90

களைப் பெற்றிருந்த முதலாம் இராஜராஜன் (கி.பி.101) அவர்களுக்கு இணையாக ஓவியக்கலை வல்லுநர்களை பெற்றிருந்தான். இவ்விரண்டு அரிய படைப்புகளில் இணையற்றது என்று பிரத்துக் காண இயலாத ஒன்றாகி விட என்பது தமிழரின் கலைத்திறனுக்கு கிடைத்த மாபெரு வெற்றியாகும்.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் தஞ்சையில் சோழர்கள் ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பெற்றச் செய்தியை அறிந்து தஞ்சை வந்தார். ஓவியங்களைப் பார்த்தார். அழகானதும் அற்புதமான காலத்தால் பழமையானதுமாகிய இந்த ஓவியங்களைப் பார்வியந்து நின்றார். நின்றவர் தன் கருத்தைப் பதிவு செய்தார்:

"My only hope is that further examination of these paintings experts in this line would confirm my conclusions, thus exploding the myth that in India pictorial art has no continuous history, that with the disappearance of Buddhism it also perished and that the revival of Hinduism fostered more sculpture painting. And my prayer to authorities of the Archaeological survey of India is that prompt and efficient measures may be taken to clean, fix and preserve this heritage of the glorious days of the Cholas". இக்கருத்தினை எஸ். ஸோவிந்தசவாமி அவரது கட்டுரையில் குறிப்பிடுகின்றார். சி.சிவராமமூர்த்தி பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள ஓவியங்களைப் பொருத்தார். தமிழக ஓவியங்களின் கலைப் பொக்கில் என்று கூறுகின்றார்.³ திரு. மேத்தா "the discovery of these frescos is an event of the greatest importance to the history of Indian painting" எனக் குறிப்பிடுகின்றார். தமிழக ஓவியக்கலைப் பாணியை குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் சித்திரமண்டபம், சித்திரசாலை ஓவிய நிலையம், சித்திரக்கூடம் எனப் பல்வேறு பெயர்கள் இருந்தமையைக் கூறுகின்றன. பரிபாடல் தொடர் ஒன்று சோழ தலைநகரான காவேரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்த சோழர் கால கோயில் கட்டடங்களின் சுவரில் மேல் வரையப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்து இவ்விரண்டு ஓவியங்களை விவரிக்கின்றது.

2. S. K. Govindasamy, Discovery of Chola Paintings in the Brihagadisvara Temple, Tanjore, Journal of Indian society of oriental Art, 1934; The Frescoes of Brhadeswara Temple at Tanjore, Thanjavur, 1997.

3. C. Sivaramamurti, Indian Painting, New Delhi, 1970, P 63

4. S. K. Govindswamy, Op. Cit.,

நீலகண்டால் ஓவியங்களின் எச்சங்களாக நார்த்தாமலை விஜயாலையைப் பெற்றிருந்தான். திருக்கோயிலில் காளியின் நடனக் காட்சியும் இவ்விரண்டு அரிய படைப்புகளில் கூட்டத்தையும் விதானத்தில் வரையப்பட்டுள்ளன. நீலகண்டால் நற்பொழுது காலத்தால் மறைந்து போய் வருகின்றன. தீவிரமாக நீலகண்டால் மாவட்டம் மலையடிப்பட்டியில் சோழர்களின் ஓவியங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. நாயக்கர் காலக்காலால் அவை மறைக்கப்பட்டும் இழைக்கப்பட்டும் விட்டன. நீலகண்டால் இவ்விரண்டு கோயில்களின் ஓவியங்கள் சோழர்களால் பெரிதும் பேசப்படவில்லை.

முதலாம் இராஜராஜனின் உக்கல் கல்வெட்டில் "ஸ்ரீ தேவர் தஞ்சாவூர் பெரிய செண்டுவாயில் சித்திரகூடத்துக்கல்லூரியில் எழுந்தருளியிருந்து" எனக் கூறப்படுவதால் அரண்மையை வாயிலை ஒட்டிச் சித்திரக்கூடம் ஒன்று நிருக்க வேண்டும் என குடவாயில் பாலகுப்பிரமணியம் கீழ்க்காணும் பொருத்துகிறார்.⁴

நீலகண்ட இராஜராஜச்சேரத்து ஸ்ரீவிமானம் ஓவியம்

நீலகண்ட சோழர்களின் அரசியல் எல்லைப் பரப்பானது நிறும் பரந்தும் இருந்தது. அவர்கள் கடல்கடந்தும் சென்று வருபவரை பண்பாட்டிற் குரிய நாடுகளை வென்றனர்; சிலவற்றில் நிறுத்தாண்களை நிறுவி ஆதிக்கம் செலுத்தினர். வென்ற வருமானிலிருந்து கலைப் பொருட்களை நினைவாகத் தூக்கியும் வாங்கி நாடுகளும் மண்டலங்களும் கோயில்களின் கிளைகளில் செயிப்போடும் கலை நிகழ்வுகளோடும் ஒரு பண்பட்ட நாகரிக சோழர் கால மக்கள் வாழ்ந்தனர். கணிதம், வாணிலவியல், வாழ்வியல், கலையியல் எனக் கல்வியால் சோழ தேசம் வளம் நிறுத்தும் பண்ணாட்டு மக்களின் வணிகக் கூடமாக மாறியது. ஒடை நியின் நரம்பாயின. காடாய் விரிந்து பரப்பு நீரால் நிரம்பியது. நீரின் நாடிகள் சரிபார்க்கப்பட்டு பஞ்சமில்லா பஞ்சநிதியாக வாங்கம் கண்டன. கற்றக் கலைகளை கல்லிலும் போற்ற பெற்ற போரிலும் வென்று நிறுவியும் காட்டிய ஒரு பண்பட்ட நாகரிக களின் உன்னத வெளிப்பாடாகத் தஞ்சாவூர் ஸ்ரீவிமானமாகிய இராஜராஜச்சேரத்து ஸ்ரீவிமானம்' உலகிற்கு உண்மையை விரித்துக் கொண்டிருக்கின்றது. ஒங்கி உயர்ந்த ஸ்ரீவிமானம் நிறுத்தால், உள்ளூர்ந்த இராஜராஜச்சேரமுடையார், இரட்டைச் சூரியன் பாலகுப்பிரமணியன், தஞ்சாவூர், 1995, பக். 239

கவர் கொண்ட அந்தராளத்தால், ஒருடுக்கு ஈருடுக்கு என இரண்டிலைகளைக் கொண்ட திருக்கற்றளியால் தமிழரின் முகங்களைத்திற்கு சிடைத்தது. பறத்தால் ஒரு கற்றளி; அகத்தால் ஒரு மகாமேருவாகிய கயிலை சித்திரக் கூடம். இக்கூடம் சோழர்களின் புகழ்பெற்ற அரிய ஓவியங்களால் நிலை நிற்கின்றது.

ஓவியர்கள் சித்திரக்கூடம்

பெரிய கோயிலின் விமானமானது 11 அடி கனமுடைய கற்கவர்களுடன் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெளிப்புகுதியில் 6 அடி அகலத்திற்கு அந்தராளம் இடம்பெறுகிற இதனையுத்து நான்கு புறங்களிலும் 13 அடி கனமுடைய கவர்களுடன் நிற்கின்றது. அந்தராளச் கவர்கள் இரண்டும் இணை முதல் தளத்திற்கு ஒரு சுற்றறையை கொடுக்கிறது. கீழ்ப்பு சுற்றறையாகிய முதல்தளம் சித்திரக்கூடமாகத் திகழ்கின்றது.

ஞாவூர் இராஜராஜசோழனின் 29-ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1014) கட்டப்பட்டது. இக்கற்றளி கட்டப்பட்டபொழுது இங்கு ஓவியங்கள் வரையப்பட்டிருக்கவேண்டும் என எஸ்.கே.கோவிந்தசாகரதுகிறார். ஓவியங்களை வரைவதற்கு உரிய சுவர்ப் பகுதியான கிளிஞ்சல் கண்ணாம்பு கொண்டு மிக நேர்த்தியாகத் தயாரித்து பூசியுள்ளனர். மிகவும் பளபளப்பாகவும் கலவை அடர்த்தியாக இறுக்கத் தன்மை பெறுமளவிற்கு தெளிவான நுண்ணிய தூளாகி சாந்துகளால் மெல்லிய அடர்த்திப் பூச்சால் பூசப்பட்டுள்ள கவர் இன்றும் வியப்பாய் நிற்கின்றன. இதன் தொழில்நுட்பமான பெளத்த கலை மரபில் வந்ததா அல்லது சமணர் கலை மரபு வந்ததா என்பது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இவ்வகைத் தொழில்நுட்பப்பூச்சு முறை ப்ரஸ்தே என்றழைக்கப்படுகிறது.

இங்குள்ள கவர்களின் மீது இரண்டு அடுக்குகளாக ஓவியங்கள் இருப்பதை அறிந்தனர். மேற்பகுதியில் தஞ்சாவூர் நாயக்கர் கால ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இவற்றின் கீழ் மற்றொரு அடுக்கு ஓவியம் உள்ளதை உணர்ந்து அவற்றை வெளிப்படுத்தினார்கள். முழுமையாக இப்பணி நடைபெறவில்லை என்றும் முன்றில் ஒப்பங்கு ஓவியங்களே இதுவரை வெளிவந்துள்ளன என்று கருதுகின்றனர்.

ஏற்குபற வாயிலாக உள்ளே சென்றால் முதலில் கண்ணில் உருத்திரனின் சிற்பமாகும். இச்சிற்பத்தின் மீது சுதை வண்ணப்பூச்சு ஓவியக் கலையாய் திகழ்கின்றது. வாய்ந்தின் வலது பக்கத்திலுள்ள கவர் பகுதி முழுவதும் சோழர் ஓவியங்கள் உள்ளன. இச்சுவரினைத் தொடர்ந்தாற்போல் சூதம் புறத்திலும், வடக்குப் புறத்திலும் வண்ண ஓவியங்களின் நிற்கின்றது.

ஓவியர்கள் தட்சிணாமூர்த்தி



தட்சிணாமூர்த்தி [கி.பி. 1000], தஞ்சை பெரிய கோயில்

வளர்ந்தோங்கிய ஆலமரத்தின் கீழ், புவித் தோல் விரிப்பின்மீது யோகநிலையில் காட்சியளிக்கும் தட்சிணா மூர்த்தி அமர்ந்திருக்க, முனிவர்கள் ஞானமொழி கேட்டு அமர்ந்திருக்கும் அருட்காட்சி ஓவியம் பெரிய வடிவில் வண் னங்களால் காணப்படுகின்றது. யோகபட்டம் அல்லது விரையங்க பந்தம் தன் மடங்கிய காலமீது சுற்றிருக்க அமைதியுருவாய் காட்சியளிக்கின்றார்.

சிவ கணங்களும் விஷ்ணுவும் உடனிருந்து



கமிலைக் காட்சி - வானவர்கள், தஞ்சை பெரிய கோயில்

காட்சியமூப்பும் காட்சி வானவர்கள் வரிசை இருந்து கண்டு கீழ் முறை உருவகக் காட்சி சிறப்படையதாகும். கமிலைகளை எல்லாம் கீழ் பார்த்துக் கொண்டும் சிவபக்தர்கள், நிற்கின்ற கிளைகளை

குரங்குகள், பறவைகள், விலங்கினங்கள் அமர்ந்து அசெய்கின்றன. ஒரு கிளையில் வண்ணக் கோட்டுருவில் சொக்கணம் (திருந்தறுப்பை) தொங்கும் பாங்கும் மரத்தின் மான், சிங்கம், பன்றி, ஆடு, போன்ற ஓவியங்களும் உள்ள மற்றொரு தொகுப்பாக வெரவர் அருள்பாலிக்க முனிவர்கள் ஏது எழுத்தாணிகளுடன் அர்க்கியப் பாத்திரங்களுடன் காட்டப்பட்டுள்ளன.

சந்தர்ச் வரலாறு

பல கடல்வெளிகளையும் நிலப்பரப்பையும் வென்று மாவட்டங்களாகத் திகழ்ந்த இராஜராஜன் தன் வெற்றிகள் வரைந்திருப்பதற்குப் பதில் சுந்தரர் வரலாறு ஓவியமாக வரைந்து நோக்கம் பாராட்டுதற்குரியது. சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்வு நிகழ்வுகளாக

1. திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட்கொண்டது.
2. திருவஞ்சைக் களத்திலிருந்து ஜாவணத்தில் ஏறி கயிலை செல்லுதல்
3. கயிலையில் நாதனோடு இருத்தல்

ஆகிய மூன்று காட்சிகள் இங்குள்ள ஓவியங்களில் இப்பெறுகின்றன.

சுந்தரர் வரலாற்றில் நிகழ்ந்த காட்சிகள் வண்ண ஓவியமாக அக்கால மக்களின் வாழ்க்கைக் குழல், திருமண வீட்டின் நிகழ்குழல்கள் மிக நேர்த்தியாக வெளிக்காட்டியுள்ளன. திருமணவீட்டினைப்பந்தர் அமைந்திருக்க அதில் மணமகள், ஆருநிற்கும்பொழுது சிவபெருமான் வயது முதிர்ந்த பெரியவராக கையாலை தாழங்குடையுடன் வந்து ஒலை ஒன்றைக் காட்டி வழக்குரைக்க காட்சி பாராட்டுதற்குரியது. இவர்களது வழக்கு இப்படியிருந்து திருமண வீட்டில் ஆடை அணிகலன்கள் அணிந்து வண்ணமாகக் காட்சியளிக்கும் ஆடவரும் பெண்டிரும் அங்குமின்குழந்திருக்க ஒரு மெல்லிய புகையெழுப்பி சமையல் நடைபெற்று கொண்டிருக்கும் மூன்று அடுப்பு, தண்ணீர் நிரம்பிய இரட்டை காதுவளை உருளிகள், பாத்திரங்கள், சட்டுவம், கிண்ணமதுக்குப்பிகள், கலயங்கள், நீர் பாத்திரங்கள், சீன களிமன் வைமட்பாண்டங்கள் புடைகுழ காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்க சோழர் கால திருமண வீட்டின் காட்சி நவீன உத்திகளும் இணையான ஓவியப்படைப்பாகும். ஓவியத்தின் கீழ்ப்பகுதியில்

நிடம்பெறுகின்றன. நன்றாக தரையில் அமர்ந்து கொண்டு விவோவியங்களைப் பார்த்தால் நாழும் அவர்களுடன் அமர்ந்தி வந்து போன்ற உணர்வைப் பெறலாம்.

மற்றொரு காட்சி திருவெண்ணெய் நல்லூர்ச் சபையோர் போன்ற ஒலையைப் படித்து சரிபார்க்கப்படும் காட்சியுள்ளது. ஒலையின் வடிவம் எண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. அந்த வடிவில் சோழர் கால எழுத்தமைத்தியில் ‘இவை என் எழுது’ என்ற எழுதப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருவருட்டுறையாம் திருக்கோயில் நோக்கி நிலப்பாய் செல்ல சுந்தரர் பின் தொடர்கின்றார். சபையோர் வியந்து விவரிகின்றனர். இதற்கு மேலே சுந்தர் திருக்கோயிலில் தேவாரம் அழியும் அழகிய ஓவியம் வண்ணத் தோற்றத்தில் அழகாய் வியரிக்கின்றது.

இதன் தொடர்ச்சியாக உள்ள ஓவியப் பகுதியில் சுந்தரர் செல்ல செல்ல களத்திலிருந்து யானை மேல் செல்வதாகும். பக்கத்திற்கு நந்தங்களைப் பெற்ற ஜாவனைம் சுந்தரைத் தாங்கிக் கூபிலை விவரிகின்றது. கற்றிலும் கடல் அலைகளும் அவற்றினாடே மீன்கள், சூழுகள், சிற்பங்கள், சங்குகள் போன்றவையும் காட்சிப்படுகின்றன. சூரியன் யானைக்கு முன்பாக சேரமான் பெருமான் அமர்ந்துள்ள பாய்ந்து செல்லும் பானியில் ஓவியம் உள்ளது. வாங்கில் கூட்டங்கள் திகழு, விண்ணவர்களும் சுந்தரவர்களும் ஆடியும் விடியும் இசைக்கருவிகள் இசைத்தும் மகிழ்ந்து வரவேற்கும் வியுள்ளது.

கயிலையில் சிவனும் உமையும் பாங்குடன் அமர்ந்திருக்க வீரர்கள் முன்பு சேரமான் பெருமானும், சுந்தரரும் அமர்ந்து விவரிகின்றார். வாணன் குடமுழுவிசைக்க, ஆடல் மகளிர் இருவர் விவரிகின்றனர். புதங்கள், மத்தளம், கைத்தாளம் கொண்டு விவரியோலி எழுப்புகின்றனர்.

சுந்தியா நிருத்த மூர்த்தியின் சுதைப்பூச்சின் மீது பல்வண்ண யைப் பெற்றுள்ளது. இதனை அடுத்து வரும் ஒரு பெரிய சியாக தில்லையில் மாமனனன் இராஜராஜன் தன் தேவியுடன் சியளிப்பதாக எஸ்.கே. கோவிந்தசாமி குறிப்பிடுகின்றார். சொல் சி.சிவராமமுர்த்தி ஒருசோழர் பானிக் கோயிலில் அரசு மும்பத்தைச் சேர்ந்த பக்தர்கள் வணங்குகின்றனர் என்று ஸிப்பிடுகின்றார். பொன்மாளிகை ஆகிய பொன்மாள்பலத்தின்

காட்சிகளாகக் நான்கு புறங்களில் மரத்தால் கட்டப்பட்ட கோபுரங்களாகக் காட்சியளிக்கின்றன. இக்கோபுரங்களின் ஒரே சேரநாட்டுப் பாணியில் காணப்படுவதாகக் கூறப்பட்டாலும் கிழக்காசிய வாயிலமைப்பினையும் ஒத்திருக்கின்றது என்குறிப்பிடத்தக்கது. இக்கோபுரங்கள் பின்னர் மாற்றியமைக்கப்பட மற்றொரு பகுதியில் பொன்னம்பலம் தோரண அலங்கார கொட்டகளுடன் காட்சியளிக்க மாமன்னன் இராஜராஜன் தன் பேரவீரர்களுடன் இருப்பது போன்றக் காட்சியும், காரை அம்மையார், காளி, இலங்கோடு இடையாடையுள் ஒற்றை இருபக்கக் கழுத்துப் பட்டை ஆடைகளுடன் காவர்களின் ஒவியங்கள், இடையில் அகாவணம், தலையில் முன்னகைகளில் தண்டம் தாங்கி வண்ண வரைவுகளாக உள்ளன. அலங்காரம் நிறைந்த காட்சியாக இத்தொகுப்பின் பகுதிகள், மஞ்சள், பச்சை வண்ண வண்ண அலங்காரத்துக்காட்சியளிக்கின்றது. மற்றொரு காட்சியில் இராஜராஜன் தன்னுடையை செய்துகொண்டிருப்பது போலவும் தேவியா அமர்ந்திருக்க, ஆடல் மகளிர் ஆடல் நிகழ்ச்சி அரண்மனையியாளாகள் குழ அமைந்துள்ள காட்சியும் இடம் பெறுகின்றன.

வடமேற்கு மூலையில் கையில் பொற்கலசத்தைக் கொந்தார்த்து மணவினை முடிக்கும் அழகிய திருமாலின் உருசிவப்புமாளின் திருமணக் காட்சியாகிறது. இக்கலைப் பாணிபிற்காலத்தில் நாயக்கர்களின் சிறப்பம், ஒவியக்கலைகளில் மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தமிழகக் கலைஏற்றாறு எடுத்தியம்பியுள்ளது.

முழுமையான ஒரு ஒவியப் பகுதியில் நிலையில் இருள்ளனர். ஒருவரது ஒவியம் சடைமுடி தரித்து வெண்தாடியே பெண் உத்திரியம் மார்பிலே புரள், மிடுக்காக, கம்பிரம் தோற்றத்தில் முனிவரைப்போல் உள்ளது. அவர் எது அமைதியின் உருவமாய், ஆளுமையும் ஆண்மையும் பொலிவுபுலப்பட அனைத்தும் செய்து முடிக்கும் ஆற்றலின் உருவா அரசனாய் நிற்கும் மற்றொரு ஒவியம். இவ்விரண்டு உள்ளவர்களை கருவூர் தேவரும், இராஜராஜனுமாவார் எகருதுகின்றனர். இந்த ஒவியங்கள் குறித்து கருத்து வேறுபாடு உண்டு.

தஞ்சை இராஜராஜச்சூரமுடையார் ஸ்ரீவிமானத்தில் இடம்பெற்றொரு சிறப்புடைய ஒவியம் முக்கண்ணான் முப்புரம் எரித்த வெளிப்படுத்தும் திரிபுராந்தகர் வடிவமாகும். இந்தியக் க

நூற்றில் முப்புரம் எரித்த முதல்வன் திரிபுராந்தகர் திருவருவம் பீஸ்ப்படும் புகழ்பெற்ற கலையாக்கமாகும். வெற்றிவாகை மன்னர்கள் இவ்வருவை வணங்கல் மரபு. மாமன்னன் பொறுத்தும் திரிபுராந்தகரிடம் பயிரும் பக்தியும் கொண்டவன். பெற்றிக்கெல்லாம் உருவகமாக திரிபுராந்தகர் திகழுவதாகக் கொண்டவினான். இதன் வெளிப்பாட்டின் காரணமாகவே பெரிய கோயிலின் மேல் நிலைகளில் பல்வேறு கோட்டங்களில் திரிபுராந்தக தேவரைக் கோட்டங்களில் வைத்துள்ளனர் உணர் முடிகிறது. மேல்நிலைக் கோட்டங்களில் உள்ள பொறுத்தகர் வடிவங்களை திரிபுரவிஜயர் என்றும் திரிபுரசுந்தர் என்றும் சொழுகளால் அழைக்கப்பட்டனர். ஒவியத்தில் இடம்பெறும் திருவாந்தகரின் உருவு அமைதி இந்திய கலை வரலாற்றில் ஓர் முக்கியமாயாக இருப்பதாக கருதலாம். வடப்புறச் சுவரின் முகமாகும் பரந்து காணும் இவ்வோவியம் பொன், வெள்ளி, ஆகிய முன்று உலோகங்களாலும் கோட்டையோடு புரங்கள் முகமாகும் பரந்து காணும் இவ்வோவியம். வெள்ளி, ஆகிய முன்று அமர்களைத் துன்புறுத்திய அசர்களைத் தன்வெளிப்பாட்டாலே அழித்த அண்ணவின் ஒவியம். வெள்ளியாகுமுகமுகனும் குதிரையாக இழுத்துச் செல்லும் தேர் மீது நின்று முகவேலை அத்தேரை ஒட்டுகின்றார். வலது காலை ஊன்றி இடது கரத்தால் வில்லை எடுத்து அம்பு எய்யும் நிலையில் கொந்தார். முஞ்சுறும் வான்வெளியில் மயில்மீது முருகன், வீழ்ந்து முக்கியமாக இருக்கும் அசர்கள் ஆகியோளின் வடிவங்கள் பரவிக் காண வேண்டிய மேனியில், சீற்றத்தின் எல்லையைக் காட்டி விரிந்துசிவந்து வெளிப்படும் விழிகள், கோபக் கனவிடையே விரைந்து செல்லும் தாந்தால் பரந்து விரிந்து செல்லும் வீசிய தலை எனக்கோபம், ஆகிய இரண்டின் வெளிப்பாடாக திரிபுராந்தகர் வண்ண முகமாகக் காட்சியளிக்கின்றார். இக்கோபத்தீயின் விளிமில் கொஞ்சம் உதுகள் தனித்தன்மையுடன் திகழுகின்றன. தாந்தில் வீரம், ரெளத்திரம், வெளிப்பட உதுகளில் கருணையும் கூடிய புன்னகையும் வெளிப்படுகின்றன. இரண்டு பொட்ட குணங்களை ஒரே முகத்தில் காட்டியுள்ள திரிபுராந்தகரின் முகம் உத்தி தமிழகக் கலைவரலாற்றில் இடம்பெறும் இணையற்றப் பார்த்துக்கொண்டு பார்த்தால் கண்ணில் வெளிப்படும் ரெளத்திரம் போடும். தீக்கனல் வெளிப்படும். இதேபோல் ஒவியத்தின் காரணமானால்-முகத்தை மட்டும் பார்க்க வேண்டும். உதுக்கு முகம் பகுதியை மட்டும் காணுமாறு ஒரு கையால் ஒவியத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் கண்ணில் வெளிப்படும் ரெளத்திரம் போடும். தீக்கனல் வெளிப்படும். இதேபோல் ஒவியத்தின் காரணமான மறைத்து உதுக்களை மட்டும் பார்த்தால் சிவப்புமானின்